

பொறுப்பேற்பு

1. இந்த பொறுப்பேற்பின் கீழ் குறிப்பாக வரையறுக்கப்படாத அனைத்து பெரிய எழுத்துக்களில் உள்ள சொற்கள் இந்த பொறுப்பேற்புடன் இணைக்கப்பட்ட கடன் பொது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் குறிப்பிடப்பட்ட பொருளைக் கொண்டிருக்கும் என்பதை விண்ணப்பதாரர் ஒப்புக்கொள்கிறார் ("**கடன் விதிமுறைகள்**"). விண்ணப்பதாரர் இந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிதி வசதிக்காக மணிவியூ மொபைல் பயன்பாட்டில் மணிவியூ லிமிடெட்(முன்னர் 'மணிவியூ பிரைவேட் லிமிடெட்' மற்றும் 'விஸ்டம் இன்னோவேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்று அழைக்கப்பட்டது) ("**பிளாட்ஃபார்ம்**") விண்ணப்பப் படிவத்தின் மூலம் விண்ணப்பம் செய்துள்ளார். இந்த விண்ணப்பப் படிவத்தில் கொடுக்கப்பட்ட / பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து விவரங்கள் மற்றும் தகவல்கள் எல்லா வகையிலும் உண்மையானவை, சரியானவை, முழுமையானவை மற்றும் புதுப்பித்தவை மற்றும் எந்த தகவலும் மறைக்கப்படவில்லை என்று விண்ணப்பதாரர் அறிவிக்கிறார். இந்த விண்ணப்பப் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், விஸ்டம் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் ("**விஸ்டம் ஃபைனான்ஸ்**") விண்ணப்பதாரருக்கு வழங்க முடிவு செய்யக்கூடிய கடனுக்கான அடிப்படையை உருவாக்கும் என்பதை விண்ணப்பதாரர் புரிந்துகொள்கிறார் இந்த விண்ணப்பத்தை செயலாக்கும் எந்த கட்டத்திலும், விண்ணப்பதாரர் ஏதேனும் தவறான அல்லது முழுமையற்ற தகவல், இட்டுக்கட்டப்பட்ட ஆவணங்கள் அல்லது போலி ஆவணங்களை வழங்கியுள்ளதாக விஸ்டம் ஃபைனான்ஸ் இன் அறிவுக்கு வந்தால், அது விஸ்டம் ஃபைனான்ஸ் ஆல் விண்ணப்பதாரரால் கையாளப்பட்டதாகக் கருதப்படும் மற்றும் இந்த கடன் விண்ணப்பத்தை உடனடியாக நிராகரிக்க, ஏதேனும் அனுமதி அல்லது மேற்கொண்டு டிராடவுன்களை ரத்துசெய்ய / திரும்பப் பெற அல்லது விண்ணப்ப படிவத்தை பரிசீலிக்கும் எந்த நிலையிலும் வழங்கப்பட்ட எந்தவொரு கடனையும் திரும்பப் பெற விஸ்டம் ஃபைனான்ஸ் க்கு உரிமை உண்டு, மற்றும் விஸ்டம் ஃபைனான்ஸ் மற்றும் அதன் ஊழியர்கள் / பிரதிநிதிகள் / முகவர்கள் / சேவை வழங்குநர்கள் அத்தகைய நிராகரிப்பு அல்லது அத்தகைய நிராகரிப்பை விண்ணப்பதாரருக்கு அறிவிப்பதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் விண்ணப்பதாரருக்கு எந்த வகையிலும் பொறுப்பு / பொறுப்பு இல்லை (ரத்துசெய்வதற்கு முன்னர் எந்தவொரு விற்பனையாளர் / சேவை வழங்குநருக்கும் விண்ணப்பதாரரால் செய்யப்பட்ட எந்தவொரு கொடுப்பனவுகளும் உட்பட). தனியுரிமைக் கொள்கையின் கீழ் விவரிக்கப்பட்டுள்ள அத்தகைய நோக்கத்திற்காக விஸ்டம்

ஃபைனான்ஸ் பிற ஆதாரங்கள் / முகவர்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைப் பெறும் என்பதை விண்ணப்பதாரர் புரிந்துகொள்கிறார் மற்றும் விண்ணப்பதாரர் அதற்கான ஒப்புதலை வெளிப்படையாக வழங்குகிறார் மற்றும் அதற்கு எந்த ஆட்சேபனையும் தெருவிக்க மாட்டார். விஸ்டம் ஃபைனான்ஸ் இலிருந்து நிதி பெறுவதற்கான அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் விண்ணப்பதாரர் அறிந்திருக்கிறார் என்பதை விண்ணப்பதாரர் மேலும் உறுதிப்படுத்துகிறார். விண்ணப்பதாரர் வங்கிக் கணக்குகளை வைத்திருக்கும் வங்கிகள் / நிதி நிறுவனங்கள் / டிரான்ஸ்யூனியன் சிபில் உட்பட விஸ்டம் ஃபைனான்ஸ் அவசியமானதாகக் கருதும் இந்த விண்ணப்பப் படிவத்தில் உள்ள தகவல்கள் தொடர்பான குறிப்பு மற்றும் விசாரணை செய்ய விண்ணப்பதாரர் விஸ்டம் ஃபைனான்ஸ்க்கு அங்கீகாரம் அளிக்கிறார். விண்ணப்பதாரரின் நிரந்தர கணக்கு எண் / நகல், பிற அடையாளம் / முகவரி சான்று மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை அவ்வப்போது பெறுவதற்கும், விண்ணப்பதாரரின் கடன் விவரங்கள் மற்றும் திருப்பிச் செலுத்திய வரலாறு தொடர்பான அனைத்து தகவல்களையும் பிற வங்கிகள் / நிதி நிறுவனங்களுடன் பரிமாறுவதற்கும், பகுதியளவு / பகிர்ந்து கொள்வதற்கும், பியூரோ அறிக்கைகள் மற்றும் தேவைப்படும் பிற அறிக்கைகளை அவ்வப்போது பெறுவதற்கும் / உருவாக்குவதற்கும் விண்ணப்பதாரர் விஸ்டம் ஃபைனான்ஸ் க்கு ஒப்புதல் அளிக்கிறார் / அங்கீகரிக்கிறார் மற்றும் இந்த தகவலைப் பயன்படுத்துவதற்கு விஸ்டம் ஃபைனான்ஸ் பொறுப்பேற்காது. விண்ணப்பதாரருக்கு எதிராக குற்றவியல் அல்லது திவால் நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்பதை விண்ணப்பதாரர் உறுதிப்படுத்துகிறார்.

2. விண்ணப்பப் படிவத்தை சேகரிக்கும் நபருக்கு இந்த விண்ணப்பப் படிவத்துடன் அல்லது அது தொடர்பாக விண்ணப்பதாரர் பணமாகவோ, தாங்குபவர்களின் காசோலைகளாகவோ அல்லது வேறு எந்த முறையிலோ எந்தவொரு கொடுப்பனவையும் செய்யவில்லை என்று விண்ணப்பதாரர் அறிவிக்கிறார். இந்த விண்ணப்பப் படிவத்தை சேகரிக்கும் நபருக்கு விண்ணப்பதாரர் செலுத்தும் எந்தவொரு கொடுப்பனவுக்கும் விண்ணப்பதாரர் விஸ்டம் ஃபைனான்ஸ் அல்லது அதன் ஊழியர்கள் / பிரதிநிதிகள் / முகவர்கள் / சேவை வழங்குநர்களை பொறுப்பேற்க வைக்க மாட்டார்.
3. தொலைபேசி அழைப்புகள் அல்லது விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொபைல் எண்ணில் எஸ்எம்எஸ் அல்லது வேறு ஏதேனும் தொடர்பு முறை மூலம் விஸ்டம் ஃபைனான்ஸ் அல்லது மனிவியூ ஆல் வழங்கப்படக்கூடிய பரிவர்த்தனை

தகவல்கள், பல்வேறு கடன் சலுகைத் திட்டங்கள் அல்லது கடன் ஊக்குவிப்பு திட்டங்கள் அல்லது வேறு ஏதேனும் விளம்பரத் திட்டங்கள் பற்றி விண்ணப்பதாரர் தெரிவிக்க விரும்புகிறார் என்பதை விண்ணப்பதாரர் இதன்மூலம் உறுதிப்படுத்துகிறார் இதன்மூலம் விஸ்டம் ஃபைனான்ஸ்/மனிவியூ மற்றும் அவர்களின் பணியாளர், முகவர், கூட்டாளி ஆகியோருக்கு அங்கீகாரம் அளிக்கிறார். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் வகுக்கப்பட்டுள்ளபடி "தேசிய அழைக்க வேண்டாம் பதிவேடு" ("என். டி. என். சி) பதிவகம்") இல் குறிப்பிடப்பட்டுள்ள கோரப்படாத தகவல்தொடர்பு தொடர்பான சட்டங்கள், விஸ்டம் ஃபைனான்ஸ்/மனிவியூ , அதன் ஊழியர்கள், முகவர்கள் மற்றும்/அல்லது கூட்டாளிகளிடமிருந்து பெறப்பட்ட அத்தகைய தகவல்தொடர்பு / அழைப்புகள் எஸ்.எம்.எஸ் களுக்கு பொருந்தாது என்பதை விண்ணப்பதாரர் உறுதிப்படுத்துகிறார். விஸ்டம் ஃபைனான்ஸ் மற்றும் மனிவியூ ஆகியவை ஒருவருக்கொருவர் சுயாதீனமானவை என்பதை விண்ணப்பதாரர் ஒப்புக்கொள்கிறார், மேலும் விஸ்டம் ஃபைனான்ஸ் ஆல் அனுமதிக்கப்படாத / வழங்கப்படாத மனிவியூ ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட / வழங்கப்பட்ட எந்தவொரு கடன் அல்லது பிற வசதிக்கும் விஸ்டம் ஃபைனான்ஸ் மீது விண்ணப்பதாரருக்கு எந்த உரிமைகோரலும் இருக்காது. மனிவியூ ஆல் வழங்கப்படக்கூடிய வேறு எந்த தயாரிப்பு அல்லது சேவைகளுக்கும் விஸ்டம் ஃபைனான்ஸ் எந்த வகையிலும், எந்தவொரு பிரதிநிதித்துவம், வாக்குறுதி, அறிக்கை அல்லது ஒப்புதல் அளிக்காது என்பதை விண்ணப்பதாரர் ஒப்புக்கொள்கிறார், மேலும் விஸ்டம் ஃபைனான்ஸ் இதற்கு எந்த வகையிலும் பொறுப்பேற்காது அல்லது பொறுப்பேற்காது என்பதை விண்ணப்பதாரர் ஒப்புக்கொள்கிறார்.

4. தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்க அல்லது மறுக்க, மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்துவதைக் கட்டுப்படுத்துதல், தரவைத் தக்கவைத்தல், தனிப்பட்ட தரவைச் சேகரிக்க ஏற்கனவே வழங்கப்பட்ட ஒப்புதலை ரத்து செய்தல் மற்றும் தேவைப்பட்டால், அவ்வப்போது தரவை நீக்க / மறக்க மனிவியூவுக்கு அறிவுறுத்த விண்ணப்பதாரருக்கு விருப்பம் உள்ளது என்பதை விண்ணப்பதாரர் புரிந்துகொள்கிறார், எவ்வாறாயினும், விண்ணப்பதாரரின் தனிப்பட்ட தகவல்/ கே.வை.சி இன் எந்தவொரு அம்சத்தையும் நேரடியாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள் மூலமாகவோ சேகரிக்க, சேமிக்க, பகிர, பெற மற்றும் அங்கீகரிக்கவும், அத்தகைய தகவல்களை அதன் முகவர்கள் / ஒப்பந்தக்காரர்கள் / சேவை வழங்குநர்களுக்கு வெளிப்படுத்தவும், அத்தகைய தகவல்களை விஸ்டம் ஃபைனான்ஸ்/மனிவியூ அதன் தனியுரிமைக் கொள்கையில்

விவரிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி தேவைப்படும் விதத்தில் பயன்படுத்தவும் விண்ணப்பதாரர் இதன்மூலம் வெளிப்படையாகவும் திரும்பப்பெறமுடியாத வகையிலும் விஸ்டம் ஃபைனான்ஸ் /மனிவியூ க்கு அங்கீகாரம் அளிக்கிறார். இது சம்பந்தமாக, விண்ணப்பதாரருக்கு எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் பொருந்தக்கூடிய ஒழுங்குமுறைகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட எந்தவொரு வகையிலும் விண்ணப்பதாரரின் தனிப்பட்ட அடையாளத் தகவல்/கே.வை.சி ஐ சேகரிக்க, பயன்படுத்த, சரிபார்க்க மற்றும் அங்கீகரிக்க விஸ்டம் ஃபைனான்ஸ் /மனிவியூ க்கு விண்ணப்பதாரர் வெளிப்படையாகவும் திரும்பப்பெறமுடியாத வகையிலும் அங்கீகாரம் அளிக்கிறார்.

5. விண்ணப்பதாரர் கடன் விதிமுறைகளைப் படித்து புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டார் என்பதை விண்ணப்பதாரர் உறுதிப்படுத்துகிறார்.
6. விண்ணப்பதாரர் இயக்குநரின் உறவினர் அல்லது தொடர்புடைய நிறுவனம் அல்லது விஸ்டம் ஃபைனான்ஸ் இன் மூத்த அதிகாரி அல்ல என்பதை விண்ணப்பதாரர் உறுதிப்படுத்துகிறார்.
7. கடன் விதிமுறைகளில் விண்ணப்பதாரரால் நிர்ணயிக்கப்பட்ட மற்றும் ஒப்புக்கொண்டபடி தவறுகை நிகழ்வுகளில் ஏதேனும் ஏற்பட்டால் பொருத்தமானதாகக் கருதும் அத்தகைய சட்ட நடவடிக்கைகளை எடுக்க விஸ்டம் ஃபைனான்ஸ் க்கு உரிமை உண்டு.
8. விண்ணப்பதாரர் ஆங்கில மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றவர் அல்லது ஆங்கிலத்தில் போதுமான தேர்ச்சி பெற்ற ஒரு ஆலோசகருடன் கலந்தாலோசித்துள்ளார் என்று விண்ணப்பதாரர் மேலும் அறிவிக்கிறார், இதனால் விண்ணப்பதாரர் இந்த நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் கடன் விதிமுறைகள் மற்றும் வேறு ஏதேனும் வசதி தொடர்பான ஆவணங்களைப் புரிந்துகொள்ள அனுமதிக்கிறார். வசதி தொடர்பான அனைத்து தகவல்தொடர்புகளையும் ஆங்கிலத்தில் பெற விண்ணப்பதாரர் விரும்புகிறார் என்பதை விண்ணப்பதாரர் உறுதிப்படுத்துகிறார். விண்ணப்பதாரர் இந்த ஆவணத்தையோ அல்லது வசதி தொடர்பான வேறு ஏதேனும் ஆவணத்தையோ ஆங்கிலம் அல்லாத வேறு மொழியில் மொழிபெயர்த்திருந்தால், மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பின் பொருள் ஆங்கிலப் பதிப்பிலிருந்து வேறுபட்டால், இந்தப் பதிப்பு வசதியின் விதிமுறைகளைக் கட்டுப்படுத்தும் என்பதை விண்ணப்பதாரர் மேலும் புரிந்துகொள்கிறார்.
9. விண்ணப்பதாரர் யு.எஸ்.ஏ.அல்லது வேறு எந்த வெளிநாட்டின் குடிமகனும் அல்ல என்றும், விண்ணப்பதாரர் பிறப்பு / குடியிருப்பு மற்றும் இயல்பான முறையில் இந்திய குடிமகன் என்றும்,

விண்ணப்பதாரர் இதற்கு முன்பு இந்தியாவின் குடியரிமையை கைவிடவில்லை அல்லது இழக்கவில்லை என்றும் விண்ணப்பதாரர் இதன்மூலம் கூறுகிறார். விண்ணப்பதாரர் எஃப்.ஏ.டி.எஃப் ஆல் வரையறுக்கப்பட்டுள்ளபடி அரசியல் ரீதியாக வெளிப்படும் நபர் அல்ல என்பதை விண்ணப்பதாரர் மேலும் உறுதிப்படுத்துகிறார்.

10. காப்பீடு மற்றும் / அல்லது பிளாட்ஃபார்மில் விளம்பரப்படுத்தப்பட்ட எந்த மூன்றாம் தரப்பு தயாரிப்புகள் / சேவைகள் இந்த விண்ணப்ப படிவத்தை செயலாக்குவதற்கும் வசதியை வழங்குவதற்கும் கட்டாயமில்லை என்பதை விண்ணப்பதாரர் ஒப்புக்கொள்கிறார் மற்றும் புரிந்துகொள்கிறார். மேடையில் உள்ள பிற தயாரிப்புகளுடன் அத்தகைய காப்பீடு மற்றும் / அல்லது எந்தவொரு மூன்றாம் தரப்பு தயாரிப்புகள் / சேவைகளைப் பெறுவது விண்ணப்பதாரரின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கும் என்பதை விண்ணப்பதாரர் ஒப்புக்கொள்கிறார். தேர்வு செய்யப்பட்டால், விண்ணப்பதாரர் இதன்மூலம் விஸ்டம் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு விஸ்டம் ஃபைனான்ஸில் நிறுவனவையில் உள்ள எனது வசதிக்கு எதிராக காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து உரிமைகோரலுக்கு எதிரான எந்தவொரு பணத்தைத் திரும்பப் பெறுதல் / பணம்செலுத்தலை (எந்த விதத்தில் விவரிக்கப்பட்டாலும்) சரிசெய்யவும் ஒப்புதல் அளிக்கிறார்.
11. இந்த விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பது ஒரு வசதிக்கு உத்தரவாதம் அளிக்காது என்பதை விண்ணப்பதாரர் கவனித்து புரிந்துகொள்கிறார், மேலும் விஸ்டம் ஃபைனான்ஸ் எந்த நேரத்திலும் தேவைப்படும் அத்தகைய கூடுதல் தகவல் அல்லது ஆவணங்களைக் கோரலாம்
12. விண்ணப்பதாரர், கடன் ஆவணங்களின் நிலையான வரைவு பிராந்திய மொழிகளில் இங்கே அணுகக்கூடியது என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறார்: <https://whizdmfinance.com/vernacular-disclosure-of-loan-documents/>. விண்ணப்பதாரர் தங்களது கடன் ஆவணங்களை குறிப்பிட்ட பிராந்திய மொழியில் பெற விரும்பினால், எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு குழுவை தொடர்பு கொள்ளலாம்.

கடனுக்கான பொதுவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
எண் 17/1, 3வது மாடி, தி அடர்ஸ் பில்லிங், அவுட்டர் ரிங் ரோடு, மரத்தஹள்ளி, கடுபீசனஹள்ளி, பெங்களூரு - 560103 என்ற முகவரியில் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தைக் கொண்ட **விஸ்டம் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட்** நிறுவனத்தின் கடன்களுக்கான பொதுவான கடன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ("**கடன் விதிமுறைகள்**") ('**விஸ்டம் ஃபைனான்ஸ்**' என்பது அதன் வாரிசுகள் மற்றும் ஒப்படைக்கப்பட்டவர்களைக் குறிக்கும் மற்றும் உள்ளடக்கும்)

1. வரையறைகள்

இந்த கடன் விதிமுறைகள் மற்றும் கடன் விண்ணப்ப படிவத்தில் உள்ள விதிமுறைகள் மற்றும் வெளிப்பாடுகள் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளன:

- 1.1 "**பொருந்தக்கூடிய சட்டங்கள்**" என்பது எந்தவொரு சட்டம், ஒழுங்குமுறை, அவசரச் சட்டம், விதி, தீர்ப்பு, சட்டத்தின் ஆட்சி, ஆணை, அனுமதி, ஒப்புதல், உத்தரவு, வழிகாட்டுதல், கொள்கை, தேவை அல்லது பிற அரசாங்கக் கட்டுப்பாடு அல்லது எந்தவொரு சட்டரீதியான அல்லது ஒழுங்குமுறை ஆணையத்தின் மேற்கூறியவற்றின் எந்தவொரு விளக்கம் அல்லது நிர்வாகத்தின் ஒத்த வடிவம் அல்லது தீர்மானம், இந்த கடன் விதிமுறைகளின் தேதியில் அல்லது அதற்குப் பிறகு மற்றும் திருத்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்திலும் நடைமுறையில் இருந்தாலும்.
- 1.2 "**விண்ணப்பப் படிவம்**" என்பது கடன் பெறுபவர் நிதியுதவி கோரி விஸ்டம் ஃபைனான்ஸ் க்கு அவ்வப்போது சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் உள்ள விண்ணப்பம் என்று பொருள்படும்.
- 1.3 "**கடன் பெறுபவர்**" என்பது ஒப்புதல் கடிதம் மற்றும்/அல்லது /முக்கிய உண்மைத் தாளில் "கே.எஃப்.எஸ்" விவரிக்கப்பட்டுள்ளபடி கடன் பெறுபவர் என்று பொருள்படும்";
- 1.4 "**கடன் பெறுபவரின் நிலுவைத் தொகைகள்**" என்பது விஸ்டம் ஃபைனான்ஸ்க்கு கடன் பெறுபவர் செலுத்த வேண்டிய அனைத்து தொகைகளும், நிலுவையில் உள்ள கடன் தொகை, வட்டி, நிலுவை கட்டணங்கள், அவ்வப்போது நிலுவையில் உள்ள மற்ற அனைத்து கட்டணங்கள் மற்றும் செலவுகள் உட்பட;
- 1.5 "**வணிக நாள்**" என்பது இந்தியாவின் பெங்களூரில் பட்டியலிடப்பட்ட வங்கிகள் வணிக நடவடிக்கைகளை நடத்தும் சாதாரண வேலை நேரங்களை உள்ளடக்கிய நாளைக் குறிக்கும்.
- 1.6 "**கூலிங்-ஆஃப் காலம்**" என்பது கே.எஃப்.எஸ் இன் கீழ்

குறிப்பிடப்பட்டுள்ள காலத்தைக் குறிக்கும்;

- 1.7 **"தவணை தேதி"** என்பது திருப்பிச் செலுத்தும் அட்டவணை மற்றும்/அல்லது கே.எஃப்.எஸ் இன் படி கடன் பெறுபவரிடமிருந்து விஸ்டம் ஃபைனான்ஸ் க்கு கடன் பெறுபவரின் நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான எந்தவொரு தொகையும் செலுத்த வேண்டிய தேதி என்று பொருள்படும்;
- 1.8 **"இ.எம்.ஐ"** என்பது நிதி ஆவணங்களின்படி டேர்ம் கடனை திருப்பிச் செலுத்துவதற்கும் வட்டி செலுத்துவதற்கும் கடன் பெறுபவர் செலுத்த வேண்டிய சமமான மாதாந்திர தொகை ஆகும்;
- 1.9 **"வசதி/டேர்ம் கடன்"** என்பது நிதி ஆவணங்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க விஸ்டம் ஃபைனான்ஸ் ஆல் கடன் பெறுபவருக்கு ஒப்புதலளிக்கப்பட்டு வழங்கப்பட்ட கடன் தொகை என்று பொருள்படும்.
- 1.10 **"நிதி ஆவணங்கள்"** என்பது இந்த கடன் விதிமுறைகள், கடன் விண்ணப்பம், KFS (கே. எஃப். எஸ்), வழக்கறிஞரின் அதிகாரம், இதில் உள்ள இணைப்புகள் மற்றும் எந்தவொரு ஆவணங்கள், பத்திரம், அறிவிப்பு அல்லது கடன் பெறுபவரால் செயல்படுத்தப்பட்ட வேறு ஏதேனும் கருவி அல்லது விஸ்டம் ஃபைனான்ஸ் ஆல் தேவைப்பட்டபடி, அவ்வப்போது திருத்தப்பட்டபடி;
- 1.11 **"வட்டி"** என்பது KFS(கே. எஃப். எஸ்) இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி டேர்ம் கடனில் வசூலிக்கப்படும் வட்டி, இங்கு வழங்கப்பட்டுள்ளபடி அவ்வப்போது மாறுபடும்;
- 1.12 **"முக்கிய உண்மை அறிக்கை"** அல்லது "கே. எஃப். எஸ்" என்பது விஸ்டம் ஃபைனான்ஸ் மற்றும் கடன் பெறுபவருக்கு இடையில் செயல்படுத்தப்பட்ட ஆவணமாகும், இது வட்டி விகிதம், நிலுவை கட்டணங்கள், தவணைக்காலம், இ.எம்.ஐ மற்றும் இதுபோன்ற பிற விவரங்கள் உட்பட ஆனால் அவை மட்டுமே அல்லாமல் வசதியின் விதிமுறைகளை விவரிக்கிறது, தேவைக்கேற்ப, மற்றும் இந்த கடன் விதிமுறைகளுடன் ஆக இணைக்கப்பட்டுள்ளது;
- 1.13 **"பொருள் பாதகமான விளைவு"** என்பது பின்வரும் நிகழ்வு அல்லது சூழ்நிலையைக் குறிக்கிறது, இது விஸ்டம் ஃபைனான்ஸ்-இன் கருத்தில்:
 - i. கடன் பெறுபவரின் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான கடன் பெறுபவரின் திறனை பொருள் ரீதியாகவும் மோசமாகவும் பாதிக்க வாய்ப்புள்ளது;
 - ii. நிதி ஆவணங்களின் கீழ் உள்ள அனைத்து அல்லது ஏதேனும் கடமைகளைச் செய்வதற்கு அல்லது இணங்குவதற்கான கடன் பெறுபவரின் திறனை பொருள் ரீதியாகவும் மோசமாகவும் பாதிக்கலாம்;
 - iii. கடன் பெறுபவரின் வணிகம், செயல்பாடுகள், சொத்து, நிலை (நிதி அல்லது வேறு) அல்லது வாய்ப்புகளை பொருள் அல்லது

- மோசமாக பாதிக்க வாய்ப்புள்ளது; அல்லது
- iv. எந்தவொரு நிதி ஆவணமும் சட்டபூர்வமானதாகவும், செல்லுபடியாகக்கூடியதாகவும்,கட்டுப்படுத்தக்கூடியதாகவும் இருக்காது மற்றும் கடன் பெறுபவருக்கு எதிரான அதன் விதிமுறைகளின்படி செயல்படுத்த முடியாது.
- 1.14 "**நிலுவை கட்டணங்கள்**" / "**அபராத கட்டணங்கள்**" என்பது KFS(கே. எஃப். எஸ்) இல் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி அபராத கட்டணங்கள் ஆகும், இது அந்தந்த தவணை தேதிகளில் செலுத்தப்படாத அனைத்து நிலுவைத் தொகைகளுக்கும் செலுத்தப்பட வேண்டும்;
- 1.15 "**நோக்கம்**" என்பது கே. எஃப். எஸ் இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி விஸ்டம் ஃபைனான்ஸ் இலிருந்து டேர்ம் கடன் பெறுவதற்கான காரணத்தைக் குறிக்கிறது.
- 1.16 "**திருப்பிச் செலுத்தும் அட்டவணை**" என்பது கடன் பெறுபவர் பெற்ற வசதியைத் திருப்பிச் செலுத்துவதற்காக கடன் பெறுபவர் செலுத்த வேண்டிய EMI(இ.எம்.ஐ) க்கான அட்டவணையை விவரிக்கும் இந்த கடன் விதிமுறைகளுடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்பு இல் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையைக் குறிக்கும்.
- 1.17 "எஸ். எம். ஏ" என்பது ஆர். பி. ஐ சுற்றறிக்கையால் வரையறுக்கப்பட்ட சிறப்பு குறிப்பு கணக்கு என்று பொருள்படும். DBR.No.BP.BC.45/21.04.048/2018-19 ஜூன் 7, 2019 தேதியிட்டது

இந்த கடன் விதிமுறைகளில், (a) ஒருமை பன்மையை உள்ளடக்கியது (மற்றும் நேர்மாறாகவும்) மற்றும் (b) ஒரு பாலினத்திற்கான குறிப்பு பெண், ஆண் மற்றும் நடுநிலை பாலினங்களைக் குறிக்கும்.

2. பட்டுவாடா

- 2.1 கடன் பெறுபவர் அளித்த பிரதிநிதித்துவங்கள் மற்றும் உத்தரவாதங்கள் மற்றும் கடன் பெறுபவர் இங்கு சமர்ப்பிக்கும் கடன் விண்ணப்பத்திற்கு இணங்க, கடன் பெறுபவர் வழங்கிய மற்ற அனைத்து தகவல்கள், விவரங்கள், தெளிவுபடுத்தல்கள் மற்றும் அறிவிப்புகள் ஏதேனும் இருந்தால், விஸ்டம் ஃபைனான்ஸ் இதில் உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் தவணைக்காலத்தின் போது அவ்வப்போது கடன் பெறுபவருக்கு விஸ்டம் ஃபைனான்ஸ் தெரிவிக்கும் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில் கடன் பெறுபவருக்கு காலக் கடனை கிடைக்கச் செய்யும் டேர்ம் லோன். ஒப்புதல் கடிதம்/ கே. எஃப். எஸ் இல் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கத்திற்காக மட்டுமே டேர்ம் கடன் பயன்படுத்தப்படும் என்றும், கடன் பெறுபவர் எந்தவொரு ஒழுக்கக்கேடான, சட்டவிரோத மற்றும்/அல்லது ஊக

நோக்கங்களுக்காக டேர்ம் கடன் அல்லது அதன் ஒரு பகுதியை பயன்படுத்த மாட்டார் என்றும் கடன் பெறுபவர் இதன்மூலம் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் மற்றும் பொறுப்பேற்கிறார். கடன் பெறுபவர், விஸ்டம் ஃபைனான்ஸ் கோரிக்கையின் பேரில், டேர்ம் கடன் தொகையின் பயன்பாடு தொடர்பாக தேவைப்படும் அனைத்து விவரங்களையும் ஆதாரங்களையும் உடனடியாக வழங்க வேண்டும்.

2.2 கடன் பெறுபவர் ஒப்புதல் கடிதம் /கே. எஃப். எஸ் இல் கூறப்பட்டுள்ளபடி திருப்பிச் செலுத்த முடியாத செயல்முறை கட்டணங்களை, அதற்கான வரி, ஏதேனும் இருந்தால் செலுத்த வேண்டும். கடன் பெறுபவர் டேர்ம் கடனுடன் ஏதேனும் காப்பீட்டுத் தயாரிப்பைத் தேர்வுசெய்திருந்தால், அத்தகைய காப்பீட்டிற்கான காப்பீட்டு பிரீமியம் பட்டுவாடா நேரத்தில் கால கடன் தொகையிலிருந்து கழிக்கப்படும் என்பதை கடன் பெறுபவர் மேலும் ஒப்புக்கொள்கிறார். அதன்படி, கடன் பெறுபவர் இந்தத் தொகைகளை பொருந்தக்கூடிய வரிகளுடன் டேர்ம் கடன் தொகையிலிருந்து கழிக்கவும், மீதமுள்ள தொகையை மட்டுமே கடன் பெறுபவருக்கு வழங்கவும் விஸ்டம் ஃபைனான்ஸ்-ஐ அங்கீகரிக்கிறார். அத்தகைய கட்டணங்கள் கழிக்கப்பட்டாலும், கடன் பெறுபவர் முழு டேர்ம் கடன் தொகையையும் வட்டி, நிலுவைக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்களுடன் கே. எஃப். எஸ் இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி பொருந்தக்கூடிய வரிகளுடன் திருப்பிச் செலுத்த பொறுப்பாவார் என்பதை கடன் பெறுபவர் இதன்மூலம் உறுதிப்படுத்துகிறார்.

2.3 கே. எஃப். எஸ் இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கூலிங்-ஆஃப் காலத்திற்குள் எந்த அபராதமும் இல்லாமல், கே. எஃப். எஸ் இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, அசல் மற்றும் விகிதாசார வருடாந்திர சதவீத விகிதத்தை (ஏ.பி.ஆர்) செலுத்துவதன் மூலம் கடன் பெறுபவர் டேர்ம் கடனிலிருந்து வெளியேறுவதற்கான விருப்பத்தேர்வைக் கொண்டிருப்பார். இருப்பினும், விஸ்டம் ஃபைனான்ஸ் வசூலிக்கும் செயலாக்கக் கட்டணங்கள் மற்றும் பிற சட்டரீதியான கட்டணங்கள் திரும்ப பெற முடியாதவை. கூலிங்-ஆஃப் காலம் காலாவதியான பிறகு கடன் பெறுபவர் செலுத்தும் எந்தவொரு முன்கூட்டியே செலுத்தலும் இந்த கடன் விதிமுறைகளின் பிரிவு 3.5 க்கு உட்பட்டது.

3. வட்டி மற்றும் திருப்பிச் செலுத்துதல்

3.1 ஒப்புதல் கடிதம் /கே. எஃப். எஸ் இல் வழங்கப்பட்டுள்ளபடி

நிலுவையில் உள்ள டேர்ம் கடன் மற்றும் பிற அனைத்து தொகைகளுக்கும் கடன் பெறுபவர் வட்டி செலுத்துவார். கடன் பெறுபவர் அந்தந்த பட்டுவாடா தேதியிலிருந்து இ.எம்.ஐ தொடங்கும் தேதி வரை ("புரோக்கன் பீரியட் வட்டி") வட்டி விகிதத்திற்கு உட்பட்டது என்பதை கடன் பெறுபவர் கூடுதலாக ஒப்புக்கொள்கிறார், இது உங்கள் முதல் இ.எம்.ஐ-யில் சேர்க்கப்படும். இருப்பினும், இதுபோன்ற சூழ்நிலைகளில், தவணை தேதியில் தவணை செலுத்தப்படாவிட்டால், அனைத்து நிலுவைத் தொகைகளும் கே. எஃப். எஸ் இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி பரிந்துரைக்கப்பட்ட விகிதத்தில் நிலுவைக் கட்டணங்களாக சேரும், அவை பணம் செலுத்துவதற்கான அந்தந்த கெடு தேதிகளிலிருந்து கணக்கிடப்படும் மற்றும் பொருந்தக்கூடிய வரிகள் ஏதேனும் இருந்தால் அதற்கு உட்பட்டிருக்கலாம். இ.எம்.ஐ மீது விதிக்கப்படும் அல்லது விதிக்கப்படக்கூடிய ஏதேனும் விகிதங்கள், வரிகள், கட்டணங்கள், இறக்குமதிகள், லெவிகள் மற்றும் பணங்கள் எதுவாக இருந்தாலும் மற்றும் விஸ்டம் ஃபைனான்ஸ் நிர்ணயித்தபடி இ.எம்.ஐ தானாகவே அதிகரிக்கும். மேலே குறிப்பிட்டுள்ளபடி விகிதங்கள், வரிகள், கட்டணங்கள், விதிக்கப்பட்ட தீர்வைகள் மற்றும் பணங்களின் அதிகரிப்பு தானாகவே இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஒப்பளிக்கப்பட்ட காலக் கடனின் ஒரு பகுதியாக அமையும்.

3.2 ஒவ்வொரு இ.எம்.ஐ-யையும் சரியான நேரத்தில் செலுத்துவது ஒப்பந்தத்தின் சாராம்சமாகும். கடன் பெறுபவர் இ.எம்.ஐ கணக்கிடும் முறையை அவர் / அவள் புரிந்துகொண்டதாக ஒப்புக்கொள்கிறார் மற்றும் அதை மறுக்க மாட்டார். இ.எம்.ஐ ஆனது அசல் நிலுவைத் தொகை மற்றும் அதன் மீதான வட்டிக்காக மட்டுமே இருக்கும் மற்றும் நிதி ஆவணங்களுக்கு இணங்க கடன் பெறுபவர் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகள் அல்லது வேறு ஏதேனும் கட்டணங்கள் இதில் அடங்காது.

3.3 நிதி ஆவணங்களில் வேறு எங்கும் எதுவும் கூறப்பட்டிருந்தாலும், ஏதேனும் பொருள் பாதகமான விளைவு அல்லது தவறுகை நிகழ்வு ஏற்பட்டால், கடன் பெறுபவர் கே.எஃப்.எஸ் இல் குறிப்பிடப்பட்டுள்ள வட்டிக்கு மேல் மற்றும் அதற்கு மேல் அத்தகைய தவறுகை நிகழ்வை சரிசெய்யும் தேதி வரை செலுத்த வேண்டும். கூடுதலாக, கடன் பெறுபவரிடமிருந்து பணம் செலுத்தும் செயல்பாட்டில் ஏற்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட அல்லது நீடித்த சட்டக் கட்டணங்கள் உட்பட அனைத்து செலவுகளையும் திருப்பிச் செலுத்துவதற்கும் கடன் பெறுபவர் பொறுப்பாவார். இந்தப் பிரிவில் அடங்கியுள்ள எதுவும் பொருந்தக்கூடிய சட்டத்தின்படி அல்லது வேறு வகையிலோ விஸ்டம் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்குக் கிடைக்கும் பிற உரிமைகளுக்குக் குந்தகம் விளைவிக்காது.

நிலுவைக் கட்டணங்களைச் செலுத்துவது கடன்
பெறுபவரை(களை) நிதி ஆவணங்களின் கீழ் வேறு எந்தக்
கடமைகளிலிருந்தும் விடுவிக்காது, இதில் சரியான நேரத்தில்
பணம் செலுத்துவது அல்லது தவறுகை தொடர்பாக விஸ்டம்
ஃபைனான்ஸ் இன் பிற உரிமைகளை பாதிப்பது உட்பட.

3.4 நிதி ஆவணங்களில் வேறு எங்கும் எதுவும் கூறப்பட்டிருந்தாலும், ஏதேனும் பொருள் பாதகமான விளைவு அல்லது தவறுகை நிகழ்வு ஏற்பட்டால், விஸ்டம் ஃபைனான்ஸ் அதன் சொந்த விருப்பப்படி மற்றும் எந்தவொரு காரணமும் ஒதுக்கப்படாமல், அத்தகைய பொருள் பாதகமான விளைவு அல்லது தவறுகை நிகழ்வின் தேதியில் நிலுவையில் உள்ள அனைத்து கடன் பெறுபவரின் நிலுவைத் தொகைகளையும் உடனடியாக திருப்பிச் செலுத்தக் கோருவதற்கான உரிமையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடன் பெறுபவர் அத்தகைய தொகைகளை, அத்தகைய கோரிக்கையின் 15 (பதினைந்து) நாட்களுக்குள், எந்தவொரு தாமதமும் அல்லது மறுப்பும் இல்லாமல் செலுத்த வேண்டும்.

பொருந்தக்கூடிய ஏதேனும் சட்டத்தின் கீழ் தேவைப்பட்டால், வட்டி விகிதத்தை மாற்றியமைக்க விஸ்டம் ஃபைனான்ஸ்-க்கு உரிமை உண்டு மற்றும் விஸ்டம் ஃபைனான்ஸ் நிலுவையில் உள்ள டேர்ம் கடன் மற்றும் அதன் வட்டியை திருப்பிச் செலுத்துவதற்கான இ.எம்.ஐ/இ.எம். எண்ணிக்கையை மறுகணக்கீடு செய்யலாம். கடன் பெறுபவருக்கு விஸ்டம் ஃபைனான்ஸ் தெரிவித்த எந்தவொரு மாற்றமும் இறுதியானது மற்றும் கடன் பெறுபவரைக் கட்டுப்படுத்தும், அத்தகைய மாற்றம் எதிர்காலத்தில் மட்டுமே செயல்படுத்தப்படும். அத்தகைய நிகழ்வில், KFS(கே. எஃப். எஸ்) இன் விதிகள் இருந்தபோதிலும், கடன் பெறுபவர் அத்தகைய திருத்தப்பட்ட விகிதத்தில் வட்டி செலுத்த ஒப்புக்கொள்கிறார், மேலும் இந்த ஒப்பந்தம் அத்தகைய திருத்தப்பட்ட விகிதம் வட்டி என்று வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளபடி பொருள்கொள்ளப்படும், மற்றும் மத்திய அல்லது மாநில அரசால் டேர்ம் கடனின் மீது வட்டி (மற்றும்/அல்லது பிற கட்டணங்கள்) மீது விரிவாக்கப்படும் எந்தவொரு வரியின் காரணமாகவும் விஸ்டம் ஃபைனான்ஸ் மத்திய அல்லது மாநில அரசுக்கு செலுத்தப்பட்ட அல்லது செலுத்த வேண்டிய தொகைகளை விஸ்டம் ஃபைனான்ஸ்க்கு, விஸ்டம் ஃபைனான்ஸ் மூலம் அவ்வாறு செய்ய அழைக்கப்பட்டபோது, கடன் பெறுபவர்(கள்) திருப்பிச் செலுத்த வேண்டும். அத்தகைய திருத்தம் ஏற்பட்டால், அத்தகைய திருத்தத்தின் 30 (முப்பது) நாட்களுக்குள் எந்தவொரு முன்கூட்டியே செலுத்தும் அபராதமும் இல்லாமல், திரட்டப்பட்ட வட்டியுடன் (பொருந்தினால்) நிலுவையில் உள்ள முழு டேர்ம் கடனையும் முன்கூட்டியே செலுத்த கடன் பெறுபவருக்கு உரிமை உண்டு. கூலிங்-ஆஃப் காலத்திற்குப் பிறகு கடன் பெறுபவர் டேர்ம் கடன் தொகையை முன்கூட்டியே செலுத்த விரும்பினால், கடன் பெறுபவர் செலுத்த வேண்டிய எந்தவொரு முன்கூட்டியே செலுத்தும் அபராதமும் விஸ்டம் ஃபைனான்ஸ் இன் விருப்பப்படி இருக்கும் மற்றும் கடன் பெறுபவருக்கு விஸ்டம் ஃபைனான்ஸ் மூலம் அறிவிக்கப்படும்.

- 3.5 கடன் பெறுபவர் எந்தவொரு இ.எம்.ஐ/டேர்ம் கடனையும் அத்தகைய நிபந்தனைகள் மற்றும் முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் ஏதேனும் இருந்தால், இந்த கடன் விதிமுறைகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி மற்றும் கே. எஃப். எஸ் இல் குறிப்பிட்டுள்ளபடி முன்கூட்டியே செலுத்தலாம்..
- 3.6 நிதி ஆவணங்களின் கீழ் விஸ்டம் ஃபைனான்ஸ் க்கு செய்யப்பட்ட எந்தவொரு பணம்செலுத்தல்களுக்கும் எந்த நேரத்திலும் எந்தவொரு சட்டத்தின் கீழும் செலுத்த வேண்டிய வட்டி, வரி, கடமைகள், செஸ் மற்றும் பிற வகையான வரிகள் இப்போது அல்லது எதிர்காலத்தில் பொருந்தக்கூடியதாக இருந்தாலும் கடன்

பெறுபவர் ஏற்க வேண்டும். இவை விஸ்டம் ஃபைனான்ஸ் ஆல் செய்யப்பட்டிருந்தால், இவை கடன் பெறுபவரிடமிருந்து மீட்டெடுக்கப்படும் மற்றும் பணம் செலுத்திய தேதியிலிருந்து திருப்பிச் செலுத்தும் வரை டேர்ம் கடனைப் போன்ற விகிதத்தில் வட்டியைக் கொண்டிருக்கும்.

- 3.7 இ.எம்.ஐ (அசல் மற்றும்/அல்லது வட்டி) செலுத்துதல் 90 நாட்களுக்கும் மேலாக நிலுவையில் இருந்தால், தற்போதுள்ள RBI(ஆர்.பி.ஐ) சுற்றறிக்கைகள் / ஒழுங்குமுறைகளின்படி டேர்ம் கடன் தொடர்பான கடன் கணக்கு செயல்படாத சொத்து (என்.பி.ஏ) என வகைப்படுத்தப்படும், அதாவது, அசல் தவணை தேதியிலிருந்து தொடர்ச்சியான தவருகை இருந்தால், 91 வது நாளில் கடன் கணக்கு (என்.பி.ஏ) ஆக குறிக்கப்படும். எடுத்துக்காட்டாக, கடன் கணக்கின் நிலுவைத் தேதி மார்ச் 31, 2021 ஆக இருந்தால், இந்த தேதிக்கான நாள் இறுதி செயல்முறையை கடனளிப்பவர் இயக்குவதற்கு முன்பு முழு நிலுவைத் தொகை பெறப்படவில்லை என்றால், நிலுவைத் தேதி மார்ச் 31, 2021 ஆக இருக்கும். இது தொடர்ந்து நிலுவையில் இருந்தால், ஏப்ரல் 30, 2021 அன்று நாள் இறுதி செயல்முறையை இயக்கியப்பின் இந்த கணக்கு எஸ்.எம்.ஏ-1ஆக குறிக்கப்படும், அதாவது தொடர்ந்து நிலுவையில் உள்ள 30 நாட்கள் முடிந்ததும். அதன்படி, அந்த கணக்கிற்கான எஸ்.எம்.ஏ-1 வகைப்பாட்டின் தேதி ஏப்ரல் 30, 2021 ஆக இருக்கும். இதேபோல், கணக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்தால், அது மே 30, 2021 அன்று நாள் இறுதி செயல்முறையை இயக்கியப்பின் எஸ்.எம்.ஏ 2 எனக் குறிக்கப்படும், மேலும் தொடர்ந்து நிலுவையில் இருந்தால், ஜூன் 29, 2021 அன்று நாள் இறுதி செயல்முறையை இயக்கியப்பின் அது என்.பி.ஏ என வகைப்படுத்தப்படும்.
- 3.8 எந்தவொரு பணம்செலுத்தலுக்கான நிலுவைத் தேதி வணிக நாளாக இல்லாவிட்டால், உடனடியாக வரும் வணிக நாளில் கடன் வாங்கியவர் தொகையை செலுத்துவார்.
- 3.9 வட்டி, நிலுவை கட்டணங்கள் மற்றும் பிற அனைத்து கட்டணங்களும் தினசரி அடிப்படையில் சேரும் மற்றும் வருடத்தின் 365 நாட்கள் மற்றும் கழிந்த நாட்களின் உண்மையான எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
- 3.10 கடன் பெறுபவர் விஸ்டம் ஃபைனான்ஸ் க்கு செலுத்த வேண்டிய அனைத்துத் தொகைகளும் சட்டப்பூர்வ வரிகளைத் தவிர வேறு எந்தப் பிடித்தங்களும் இல்லாமல் செலுத்தப்படும். செலுத்த வேண்டிய தொகையை வசூலித்தவுடன் மட்டுமே பணம் செலுத்துவதற்கான வரவு / விடுவிப்பு வழங்கப்படும்.

4. பணம் செலுத்தல், திருப்பிச் செலுத்துதல் மற்றும் முன்கூட்டியே செலுத்துவதற்கான முறை

- 4.1 கடன் பெறுபவர், அவ்வப்போது விஸ்டம் ஃபைனான்ஸ் தேவைப்பட்டபடி, கடன் பெறுபவரின் நிலுவைத் தொகையை செலுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியால் ("ஆர்.பி.ஐ") அறிவிக்கப்பட்டபடி தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் (டெபிட் கிளியரிங்) / வேறு ஏதேனும் மின்னணு அல்லது பிற கிளியரிங் மேண்டேட் (கூட்டாக "என்.ஏ.சி.எச்" என குறிப்பிடப்படுகிறது) வழங்க வேண்டும். அத்தகைய என்.ஏ.சி.எச் விஸ்டம் ஃபைனான்ஸ் ஒப்புக்கொண்ட அத்தகைய வங்கியிலிருந்தும், இடத்திலிருந்தும் எடுக்கப்படும். கடன் பெறுபவர் கடன் பெறுபவரின் நிலுவைத் தொகைக்கான அனைத்து கொடுப்பனவுகளையும் முதல் விளக்கக்காட்சி / தவணை தேதிகளில் தவறாமல் மதிக்க வேண்டும். கடன் பெறுபவர்/(கள்) வழங்கிய என்.ஏ.சி.எச் ஆனது எந்தவொரு கடன் பெறுபவரின் நிலுவைத் தொகையையும் வசூலிக்க விஸ்டம் ஃபைனான்ஸ் ஆல் பயன்படுத்தப்படலாம். அத்தகைய வசூலுக்குத் தேவைப்படும் பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் அனுமதிக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க கடன் பெறுபவர் இதன்மூலம் நிபந்தனையின்றி மற்றும் திரும்பப்பெற முடியாத வகையில் விஸ்டம் ஃபைனான்ஸ்-க்கு அதிகாரம் அளிக்கிறார். கடன் பெறுபவர் உடனடியாக (மற்றும் எந்தவொரு நிகழ்வினும் ஏழு (7) நாட்களுக்குள்) விஸ்டம் ஃபைனான்ஸ் அவ்வப்போது கோரும் கடன் பெறுபவரின் நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்காக நிறைவேற்றப்பட்ட (என்.ஏ.சி.எச்) மற்றும்/அல்லது பிற ஆவணங்களை தனது சொந்த விருப்பப்படி மாற்றுவார்.
- 4.2 The கடன் பெறுபவர், அந்தந்த தவணைத் தேதிகளில் கடன் பெறுபவரின் நிலுவைத் தொகையை உரிய முறையில் செலுத்துவதற்காக எல்லா நேரங்களிலும் தனது வங்கிக் கணக்கில்/களில் போதுமான நிதியை பராமரிக்க வேண்டும். கடன் பெறுபவர் (என்.ஏ.சி.எச்) வழங்கப்பட்ட வங்கிக் கணக்கு/களை மூடக்கூடாது அல்லது ரத்து செய்யக்கூடாது அல்லது (என்.ஏ.சி.எச்) இன் கீழ் பணம் செலுத்துவதை நிறுத்த அல்லது தாமதப்படுத்த வங்கிக்கு அல்லது விஸ்டம் ஃபைனான்ஸ்-க்கு அறிவுறுத்தல்களை வழங்கக்கூடாது மற்றும் விஸ்டம் ஃபைனான்ஸ் அத்தகைய எந்தவொரு தகவல்தொடர்பையும் கவனிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
- 4.3 The கடன் பெறுபவரின் நிலுவைத் தொகையை செலுத்துவதில் தானாக முன்வந்து (என்.ஏ.சி.எச்) வழங்கப்பட்டுள்ளது மற்றும் எந்தவொரு நோக்கத்திற்காகவும் பிணையமாக அல்ல என்பதை கடன் பெறுபவர் ஒப்புக்கொள்கிறார். எந்தவொரு (என்.ஏ.சி.எச்) ஐயும் அவமதிப்பது நெகோஷியபிள் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் சட்டம், 1881 மற்றும் பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம்,

2007 ஆகியவற்றின் கீழ் ஒரு கிரிமினல் குற்றம் என்பதையும் கடன் பெறுபவர் ஒப்புக்கொள்கிறார். ஒவ்வொரு (என்.ஏ.சி.எச்) அவமதிப்பிற்கும் (கே.எஃப்.எஸ்) இல் பரிந்துரைக்கப்பட்டபடி) அவமதிப்புக் கட்டணங்களை செலுத்த கடன் பெறுபவர் பொறுப்பாவார்.

- 4.4 எந்தவொரு சர்ச்சை அல்லது எந்த வகையான வேறுபாடும் எந்தவொரு (இ.எம்.ஐ)கள் அல்லது பிற தொகையையும் செலுத்துவதை நிறுத்தி வைக்கவோ அல்லது தாமதப்படுத்தவோ கடன் பெறுபவருக்கு உரிமை அளிக்காது மற்றும் விஸ்டம் ஃபைனான்ஸ் அந்தந்த தவணைத் தேதிகளில் (என்.ஏ.சி.எச்) ஐ வழங்க உரிமை உண்டு.
- 4.5 (என்.ஏ.சி.எச்) வழங்கப்பட்டிருந்தாலும், நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதை உறுதி செய்வதற்கு கடன் பெறுபவர் மட்டுமே பொறுப்பாவார்.
- 4.6 விஸ்டம் ஃபைனான்ஸ் சூழ்நிலைகளில் பொருத்தமானதாகக் கருதினால், பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் அனுமதிக்கக்கூடிய வகையில் மற்றும் அத்தகைய அளவிற்கு EMI(இ.எம்.ஐ)-ஐ மாற்றவோ அல்லது மறு அட்டவணையிடவோ உரிமை உண்டு என்பதை கடன் பெறுபவர் ஒப்புக்கொள்கிறார் மற்றும் மற்றும் விஸ்டம் ஃபைனான்ஸ், அதன் சொந்த விருப்பப்படி, கடன் பெறுபவர்(களுக்கு) உரிய அறிவிப்புடன் முடிவு செய்யலாம் மற்றும் இந்த ஒப்பந்தத்தின் இணைப்புகளில் எதுவும் கூறப்பட்டிருந்தாலும், (இ.எம்.ஐ) மாற்றப்பட்ட அல்லது மறுதிட்டமிடப்பட்ட தேதியிலிருந்து கூறப்பட்ட மாற்றம் மற்றும் / அல்லது மறுதிட்டமிடலின்படி கடன் பெறுபவர்(கள்) திருப்பிச் செலுத்துவார்.
- 4.7 எந்தவொரு ஆவணத்திலும் எதுவும் கூறப்பட்டிருந்தாலும், டேர்ம் கடனின் தொடர்ச்சி விஸ்டம் ஃபைனான்ஸ் இன் தனி மற்றும் முழுமையான விருப்பப்படி இருக்கும், மேலும் அது எந்த நேரத்திலும், அதன் சொந்த விருப்பப்படி மற்றும் எந்த காரணத்தையும் குறிப்பிடாமல், காலக் கடனை மறுஆய்வு செய்வதற்கும் (i) டேர்ம் கடன் அல்லது டேர்ம் கடனின் எந்தவொரு பயன்படுத்தப்படாத பகுதியையும் உடனடியாக மாற்றவோ, நிறுத்தவோ, குறைக்கவோ, இடைநிறுத்தவோ அல்லது ரத்து செய்யவோ மற்றும்/அல்லது டேர்ம் கடனை மேற்கொண்டு பயன்படுத்துவதை நிறுத்தவோ உரிமை உண்டு, நிதி ஆவணங்கள் அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் விஸ்டம் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு கிடைக்கக்கூடிய வேறு எந்த உரிமைகள் மற்றும் தீர்வுகளுக்கு பாரபட்சம் இல்லாமல். மற்றும்/அல்லது (ii) டேர்ம் கடனை ரத்து செய்ய, நிராகரிக்க அல்லது மறுக்க. இந்த உட்பிரிவுக்கு இணங்க டேர்ம் கடனை ரத்து செய்தல்,

இடைநிறுத்துதல் அல்லது நிராகரித்தல் பற்றிய எந்தவொரு அறிவிப்பையும் அறிந்தவுடன் அல்லது சேவை செய்தவுடன், கடன் பெறுபவரின் நிலுவைத் தொகைகள் செலவுகள், வரிகள், கட்டணங்கள், வட்டிகள், நிலுவைக் கட்டணங்கள், கட்டணங்கள் மற்றும் அத்தகைய திருப்பிச் செலுத்துவதற்கான அறிவிப்பில் விஸ்டம் ஃபைனான்ஸ் ஆல் குறிப்பிடப்பட்ட தேதியில் செலுத்த வேண்டிய அனைத்துத் தொகைகளுடனும் கடன் பெறுபவரால் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியதாக மாறும். விஸ்டம் ஃபைனான்ஸ் வழங்கும் அத்தகைய கோரிக்கையின் பேரில், கடன் பெறுபவர்(கள்) அவ்வாறு அழைக்கப்பட்ட 1 (ஒரு) வணிக நாளுக்குள், கடன் பெறுபவரின் நிலுவைத் தொகை முழுவதையும் எந்தவொரு தாமதமும் அல்லது மறுப்பும் இல்லாமல் செலுத்த வேண்டும். விஸ்டம் ஃபைனான்ஸ் மூலம் ரத்துசெய்தல், இடைநீக்கம் அல்லது மறுப்பு அறிவிப்பைப் பற்றிய அறிவிப்பு அல்லது சேவை இறுதியானது, பேச்சுவார்த்தைக்குட்படாதது மற்றும் கடன் பெறுபவரைக் கட்டுப்படுத்தும். எந்தவொரு ரத்துசெய்தல், இடைநீக்கம் அல்லது மறுப்பு எந்தவொரு நிதி ஆவணத்தின் செல்லுபடியையும் பாதிக்காது அல்லது அத்தகைய நிதி ஆவணங்களின் கீழ் கடன் பெறுபவரின் பொறுப்பை விடுவிக்காது.

- 4.8 விஸ்டம் ஃபைனான்ஸ் இந்த கடன் விதிமுறைகளின் கீழ் செலுத்த வேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய எந்தவொரு பணம்செலுத்தல்களையும் மற்றும் கடன் பெறுபவர்(கள்) கடன் பெறுபவரின் நிலுவைத் தொகைகளுக்காக செய்த எந்தவொரு பணம்செலுத்தல்களையும் பயன்படுத்த உரிமை உண்டு, முதலில், நிலுவையில் உள்ள க்கு ஏதேனும் இருந்தால்; இரண்டாவதாக, வட்டியை நோக்கி, மூன்றாவதாக, அசலுக்காகவும், இறுதியாக முன்கூட்டியே செலுத்தும் அபராதம், செலவுகள், கட்டணங்கள் போன்றவை டேர்ம் கடனின் கீழ் செலுத்த வேண்டிய செலவுகள். இங்கு எதுவும் கூறப்பட்டிருந்தாலும், கடன் பெறுபவர்(களிடமிருந்து) பெறப்பட்ட பணம்செலுத்தல்களின் ஒதுக்கீட்டு முறையை எந்த நேரத்திலும் அவர்களின் சொந்த விருப்பப்படி மற்றும் அது பொருத்தமானதாகக் கருதும் விதத்தில் மாற்றுவதற்கான உரிமையை விஸ்டம் ஃபைனான்ஸ் தக்க வைத்துக் கொண்டுள்ளது. மேலும், அத்தகைய ஒதுக்கீடு எதுவாக இருந்தாலும், கடன் பெறுபவர்(கள்) விஸ்டம் ஃபைனான்ஸ் திருப்திக்கு முழுமையாக செட்டில் செய்யப்படும் வரை கடன் பெறுபவர்(கள்) தொடர்ந்து விஸ்டம் ஃபைனான்ஸ் க்கு பொறுப்பாவார்கள்.

5. **கடன் பெறுபவரின் உடன்படிக்கைகள், பிரதிநிதித்துவம் மற்றும் உத்தரவாதங்கள்**

5.1 கடன் பெறுபவர்:

- (i) நிதி ஆவணங்களின் கீழ் அதன் அனைத்து கடமைகளையும் கவனித்து செய்ய வேண்டும்.
- (ii) அவ்வப்போது விஸ்டம் ஃபைனான்ஸ் கோரும் வங்கி கணக்கு அறிக்கைகள் உட்பட அனைத்து ஆவணங்களையும் கடன் பெறுபவர் உடனடியாக விஸ்டம் ஃபைனான்ஸ் க்கு வழங்க வேண்டும். விஸ்டம் ஃபைனான்ஸ் பின்வருவனவற்றுடன் சுயாதீனமாக தொடர்பு கொள்ள கடன் பெறுபவர் ஒப்புக்கொள்கிறார் / அங்கீகரிக்கிறார்: (i) கடன் பெறுபவர் கணக்கை பராமரிக்கும் எந்தவொரு வங்கியுடனும் மற்றும் வங்கியிடமிருந்து அத்தகைய கணக்கு தொடர்பான விவரங்கள் மற்றும் அறிக்கையைப் பெற, மற்றும் (ii) கடன் பெறுபவரின் கடன் தகுதியை கண்காணிப்பது உட்பட, விஸ்டம் ஃபைனான்ஸ் அவசியமானதாகக் கருதக்கூடிய எந்தவொரு கடன் பெறுபவரின் முதலாளியுடனும்.
- (iii) கடன் பெறுபவருக்கு எதிரான எந்தவொரு வழக்குகள் அல்லது சட்ட நடவடிக்கைகள் குறித்து கடன் பெறுபவர் உடனடியாக விஸ்டம் ஃபைனான்ஸுக்கு அறிவிக்க வேண்டும்.
- (iv) எந்தவொரு பொருள் பாதகமான விளைவு அல்லது தவறுகை நிகழ்வு அல்லது கடன் பெறுபவர் கடப்பாடுகளை நிறைவேற்றுவதை தாமதப்படுத்தக்கூடிய மற்றும் பொருள் பாதகமான விளைவு அல்லது தவறுகை நிகழ்வுக்கு வழிவகுக்கும் எந்தவொரு நிகழ்வுகளை பற்றி விஸ்டம் ஃபைனான்ஸுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
- (v) பூகம்பம், வெள்ளம், புயல் அல்லது சூறாவளி போன்ற எந்தவொரு கட்டாய மஜூர் நிகழ்வு அல்லது கடவுளின் செயல் அல்லது இது போன்ற பிற நிகழ்வுகள் குறித்து கடன் பெறுபவர் உடனடியாக விஸ்டம் ஃபைனான்ஸ் க்கு தெரிவிக்க வேண்டும்;
- (vi) இடம் / அலுவலகம் / குடியிருப்பு / வணிக இடம் அல்லது ஏதேனும் மாற்றம் / ராஜினாமா / பணிநீக்கம் / வேலைவாய்ப்பு / தொழில் / வணிகத்தை மூடுதல் ஆகியவற்றில் ஏற்படும் அனைத்து மாற்றங்களையும் கடன் பெறுபவர் எழுத்துப்பூர்வமாக விஸ்டம் ஃபைனான்ஸ் க்கு தெரிவிக்க வேண்டும்.
- (vii) கடன் பெறுபவர் வட்டி மற்றும் பிற நிலுவைத் தொகைகள் மற்றும் கட்டணங்களுடன் அப்போது நிலுவையில் உள்ள டேர்ம் கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்தாமல், வேலைவாய்ப்பு அல்லது வணிகத்திற்காக அல்லது நீண்ட காலத்திற்கு வெளிநாட்டில் தங்குவதற்காக இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது.
- (viii) விஸ்டம் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு ECS(இ.சி.எஸ்) வழங்கப்பட்ட கணக்கில் சம்பளம் மற்றும் / அல்லது வணிக வருமானங்களை

டெபாசிட் செய்வதை கடன் பெறுபவர் உறுதி செய்வார்.

- (ix) பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 உள்ளிட்ட பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு கடன் பெறுபவர் எல்லா நேரங்களிலும் இணங்கி நடக்க வேண்டும்.
- (x) கடன் பெறுபவர் டேர்ம் கடனை இந்த நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துவார்.
- (xi) எந்தவொரு அரசாங்கத்திற்கும் அல்லது சட்டப்பூர்வ அல்லது ஒழுங்குமுறை அமைப்பு அல்லது அதிகாரத்திற்கும் அவ்வப்போது செலுத்த வேண்டிய அனைத்து வரிகள், மதிப்பீடுகள், நிலுவைத் தொகைகள், கடமைகள், தீர்வைகள் மற்றும் சுமைகள் ஆகியவற்றை கடன் பெறுபவர் தவறாமல் செலுத்த வேண்டும்; விஸ்டம் ஃபைனான்ஸ் வேண்டுகோளின் பேரில், நிதி ஆவணங்களின் நோக்கத்தை நிறைவேற்ற அவசியமான அத்தகைய செயல்களைச் செய்ய வேண்டும்.
- (xii) கடன் பெறுபவரின் வளாகம் மற்றும்/அல்லது சொத்து மற்றும்/அல்லது சொத்துக்களுக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு துன்பம் அல்லது நீதிமன்றத்தின் பிற செயல்முறை பற்றி கடன் பெறுபவர் உடனடியாக விஸ்டம் பைனான்ஸ்-க்கு தெரிவிக்க வேண்டும்.
- (xiii) கடன் பெறுபவர் விஸ்டம் ஃபைனான்ஸ் அல்லது அதன் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்லது முகவர்களை வணிக நேரங்களில், கடன் பெறுபவரின் வணிக இடம் அல்லது குடியிருப்பு இடத்தை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும். மேலும், நிதி ஆவணங்களின் கீழ் நிலுவைத் தொகையை வசூலிப்பதற்காக வணிக நேரங்களில் விஸ்டம் ஃபைனான்ஸ் மற்றும் அதன் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் கடன் பெறுபவரை அவர் / அவள் வசிக்கும் இடத்தில் தொடர்பு கொள்ள / சந்திக்க அனுமதிக்க கடன் பெறுபவர் இதன்மூலம் ஒப்புக்கொள்கிறார்.
- (xiv) கடன் பெறுபவர் விஸ்டம் ஃபைனான்ஸ் இன் முன்கூட்டிய, குறிப்பிட்ட மற்றும் வெளிப்படையான எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன் தவிர, கடன் பெறுபவர் (கள்) (a) வேறு எந்த நபருக்கும் மேலும் கடனை உருவாக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ அல்லது ஈடுபடுத்தவோ கூடாது; (b) எந்தவொரு நபருக்கும் எந்தவொரு தொகையையும் கடனாகக் கொடுக்கவோ அல்லது முன்கூட்டியே வழங்கவோ அல்லது வேறு எந்த நபரின் கடமைகள் தொடர்பாக எந்தவொரு உத்தரவாதம் அல்லது பாதுகாப்புக் கடமைகளையும் மேற்கொள்ளவோ கூடாது; (c) விண்ணப்பப் படிவத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி கடன் பெறுபவர் தற்போது மேற்கொண்டுள்ள வணிகத்தை மாற்றவோ, நிறுத்தவோ அல்லது பல்வகைப்படுத்தவோ கூடாது அல்லது விண்ணப்பப் படிவத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி தற்போதைய வேலை அல்லது

தொழிலிலிருந்து ஓய்வு பெறவோ / ராஜினாமா செய்யவோ கூடாது;
(d) (என்.ஏ.சி.எச்) ஆணை தொடர்பாக ஏதேனும்
கொடுப்பனவுகளைச் செய்வதற்கு இயக்கப்பட்டுள்ள வங்கிக்
கணக்கை மூடக்கூடாது;

- 5.2 கடன் பெறுபவர் விஸ்டம் ஃபைனான்ஸ் க்கு பின்வருமாறு
பிரதிநிதித்துவப்படுத்துகிறார் மற்றும் உத்தரவாதம் அளிக்கிறார்:
- (i) கடன் விண்ணப்பத்தில் கடன் பெறுபவர் வழங்கிய அனைத்து
தகவல்களும் மற்றும் வேறு எந்த ஆவணமும், கடன் பெறுபவரின்
கடன் தகுதியை கண்டறிவதற்கு பொருத்தமானதாக இருந்தாலும்
இல்லாவிட்டாலும், உண்மையானது மற்றும் சரியானது மற்றும்
எந்த வகையிலும் தவறாக வழிநடத்தாது;
 - (ii) குடும்ப வருமானம் தொடர்பாக கடன் பெறுபவரின் அறிவிப்பு
உண்மையானது மற்றும் சரியானது;
 - (iii) கடன் பெறுபவர் பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்களின் கீழ்
நிதி ஆவணங்கள் மற்றும் அதன் கீழ் உள்ள பரிவர்த்தனைகளை
செயல்படுத்தவும் செய்யவும் தகுதியுடையவர்;
 - (iv) நிதி ஆவணங்களின் கீழ் கடமைகளை நிறைவேற்றுதல்,
வழங்குதல் மற்றும் செயல்திறன் ஆகியவை கடன் பெறுபவரின்
அதிகாரங்களுக்கு உட்பட்டவை, கடன் பெறுபவரின் எந்தவொரு
சொத்துக்களையும் கட்டுப்படுத்தும் அல்லது பாதிக்கும்
எந்தவொரு ஒப்பந்தத்தையும் மீறவில்லை, மேலும்
பொருந்தக்கூடிய சட்டம் அல்லது ஒழுங்குமுறையை மீறவில்லை;
 - (v) நிதி ஆவணங்களின் கீழ் கடன் பெறுபவர் தனது கடமைகளை
நிறைவேற்றுவதை சாத்தியமற்றதாகும் எந்த அசாதாரண
சூழ்நிலைகளும் ஏற்படக்கூடாது;
 - (vi) கடன் பெறுபவர் 18 வயதுக்கு மேற்பட்டவர், நல்ல மனம்
கொண்டவர், இந்தியாவில் வசிப்பவர் மற்றும் ஒரு ஒப்பந்தத்தில்
நுழைய தகுதியுடையவர்.
 - (vii) கடன் விதிமுறைகள் என்பது கடன் பெறுபவர் மீது ஒரு
சட்டபூர்வமான, செல்லுபடியாகும் மற்றும் கட்டுப்படுத்தும்
கடமையாகும், இது அதன் விதிமுறைகளுக்கு ஏற்ப அவருக்கு
எதிராக செயல்படுத்தப்படுகிறது;;
 - (viii) கடன் பெறுபவர் இந்த டேர்ம் கடனைப் பெறுவதிலிருந்து அவர் /
அவள் எந்தச் சட்டத்தாலும் தடுக்கப்படவில்லை என்று
அறிவிக்கிறார்;
 - (ix) விஸ்டம் ஃபைனான்ஸ் நலன்களை பாரபட்சமாக பாதிக்கும்
அல்லது கடன் பெறுபவரின் நிதி நிலைமைகளை பாதிக்கும்
அல்லது நிதி ஆவணங்களின் கீழ் அவர்களின் அனைத்து அல்லது
ஏதேனும் கடமைகளைச் செய்வதற்கான அவரது / அவள்
பொறுப்பை பாதிக்கும் எந்தவொரு நிகழ்வும் நிகழவில்லை;

- (x) நிதி ஆவணங்களின் செல்லுபடியாகும் அல்லது செயல்படுத்தக்கூடிய தன்மையை மோசமாக பாதிக்கக்கூடிய நிலுவையில் அல்லது அச்சுறுத்தப்பட்ட நடவடிக்கை எதுவும் இல்லை.
- (xi) கடன் பெறுபவர் தனது அனைத்து கடமைகளையும் அவை முதிர்ச்சியடையும் போது பூர்த்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளார்;
- (xii) கடன் பெறுபவர் எந்தவொரு வரிகளையும் அல்லது அரசாங்க நிலுவைத் தொகையையும் செலுத்தத் தவறவில்லை;
- (xiii) இந்த கடன் விதிமுறைகளின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த விஸ்டம் ஃபைனான்ஸ் கோரும் அனைத்து செயல்கள், பத்திரங்கள் மற்றும் விஷயங்களை கடன் பெறுபவர் செய்வார்;
- (xiv) கடன் பெறுபவருக்கு எதிராக திவால் அல்லது திவால் நடவடிக்கைகள் எதுவும் தொடங்கப்படவில்லை. மேலும், கடன் பெறுபவர் அதன் நொடித்துப்போதல், திவால்நிலை, அல்லது ஒரு திவால் நிபுணரை தீர்மான நிபுணர் அல்லது திவால்நிலை அறங்காவலராக நியமிப்பதற்காக அல்லது அதற்கான இதே போன்ற மற்றொரு அதிகாரியாக அல்லது அவரது / அவள் நிறுவனம், சொத்துக்கள் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் அல்லது கணிசமாக அனைத்து அல்லது கணிசமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை;
- (xv) கடன் பெறுபவர் (a) எந்தவொரு ஊழல் / மோசடி நடைமுறைகள் / கூட்டு / கட்டாய நடைமுறைகளில்; (b) பணமோசடி; அல்லது (c) பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் போன்றவற்றில் ஈடுபடவில்லை;
- (xvi) கடன் பெறுபவர் கடைசியாக விஸ்டம் ஃபைனான்ஸ் க்கு வழங்கியபடி, கடன் பெறுபவரின் குடியிருப்பு மற்றும் அதிகாரப்பூர்வ முகவரிகளின் விவரங்கள் செல்லுபடியாகும் மற்றும் நடைமுறையில் உள்ளன, மேலும் கடன் பெறுபவரால் விஸ்டம் ஃபைனான்ஸ் க்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டால், மேற்கூறிய முகவரிகளில் ஏதேனும் ஒன்று கடிதப் போக்குவரத்துக்கான சரியான முகவரியாகக் கருதப்படும்; மற்றும்
- (xvii) பிரிவு 6 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தவறுகை நிகழ்வு எதுவும் நிகழவில்லை அல்லது நிகழ வாய்ப்பில்லை.
- (xviii) விஸ்டம் ஃபைனான்ஸ்-க்கு சந்தேகம் இருந்தால் அல்லது வசதி தொடர்பாக தவறான செயல் அல்லது மோசடி செயல்பாட்டின் அறிகுறி இருந்தால், விஸ்டம் ஃபைனான்ஸ் ஒரு உள் மற்றும்/அல்லது வெளிப்புற தணிக்கையாளரை தேவையான விசாரணையை நடத்த ஈடுபடுத்தலாம். அத்தகைய விசாரணையைத் தொடங்குவதற்கு 7 (ஏழு) நாட்களுக்கு முன்னர் கடன் பெறுபவருக்கு அறிவிப்பு வழங்கப்படும்.

5.3 கடன் பெறுபவர் வழங்கிய அல்லது வேறுவிதமாக வாங்கிய அனைத்து தகவல்களையும் இந்த வசதியின் நோக்கங்களுக்காக அல்லது அதன் வணிகத்திற்காக உட்பட பொருத்தமானதாகக் கருதும் விதத்தில் பயன்படுத்த / சேமிக்க விஸ்டம் ஃபைனான்ஸ் க்கு கடன் பெறுபவர் ஒப்புதல் அளிக்கிறார் மற்றும் விஸ்டம் ஃபைனான்ஸ் அத்தகைய தகவல்களை அதன் ஒப்பந்தக்காரர்களுக்கு, முகவர்களுக்கு மற்றும் வேறு எந்த மூன்றாம் தரப்பினருக்கும் வெளிப்படுத்தலாம் என்பதைப் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறார். எந்தவொரு மூன்றாம் தரப்பினருடனும் (களுடன்) தரவைப் பகிர்வது, விஸ்டம் ஃபைனான்ஸ் இணையதளத்தில் கிடைக்கும் விஸ்டம் ஃபைனான்ஸ் இன் தனியுரிமைக் கொள்கைக்கு உட்பட்டது.

5.4 விஸ்டம் ஃபைனான்ஸ் நேரடியாகவோ அல்லது இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு மூன்றாம் தரப்பினர் மூலமாகவோ கிடைக்கப்பெற்ற கே.வை.சி ஆவணங்களின் அடிப்படையில் கடன் பெறுபவருக்கு வசதியை நீட்டிக்க விஸ்டம் ஃபைனான்ஸ் ஒப்புக் கொண்டுள்ளது என்பதை கடன் பெறுபவர் அறிந்திருக்கிறார் மற்றும் கடன் பெறுபவருக்கு வசதியை வழங்குவதற்கான விஸ்டம் ஃபைனான்ஸ் இன் முடிவை மோசமாக பாதிக்கக்கூடிய எந்தவொரு தொடர்புடைய தகவலையும் கடன் பெறுபவர் எந்த வகையிலும் மறைக்கவில்லை என்பதை கடன் பெறுபவர் அறிவார்.

6. தவருகை நிகழ்வுகள்

6.1 பின்வரும் செயல்கள் / நிகழ்வுகள், ஒவ்வொன்றும் இந்த டேர்ம் கடனின் நோக்கங்களுக்காக கடன் பெறுபவரால் "தவறுகை நிகழ்வாக" கருதப்படும்:

- (i) கடன் பெறுபவர் எந்தவொரு கடன் பெறுபவரின் நிறுவனத் தொகையையும் தவணைத் தேதியில் செலுத்தத் தவறினால் அல்லது எந்தவொரு காரணத்திற்காகவும் இந்த கடன் விதிமுறைகளின் கீழ் வழங்கப்பட்ட எந்தவொரு (என்.ஏ.சி.எச்) ஆணை அல்லது பிற கருவியையும் செலுத்துவதை நிறுத்த எந்தவொரு அறிவுறுத்தலையும் வழங்கினால்;
- (ii) நிதி ஆவணங்களின் கீழ் ஏதேனும் விதிமுறைகள், உடன்படிக்கைகள், பிரதிநிதித்துவம், உத்தரவாதம், அறிவிப்பு அல்லது உறுதிப்படுத்தல் ஆகியவற்றை மீறினால்;
- (iii) எந்தவொரு வசதியையும் வழங்குவதற்கான விஸ்டம் ஃபைனான்ஸ் இன் முடிவை பாதிக்கக்கூடிய கடன் பெறுபவரின் எந்தவொரு மோசடி அல்லது தவறான பிரதிநிதித்துவம் அல்லது முக்கியமான

தகவல்களை மறைத்தால்;

- (iv) கடன் பெறுபவரின் மரணம், பைத்தியம் அல்லது வேறு ஏதேனும் நிரந்தர இயலாமை;
- (v) கடன் பெறுபவர் நோக்கம் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் டேர்ம் கடனைப் பயன்படுத்தினால்;
- (vi) விஸ்டம் ஃபைனான்ஸ் இன் ஒரே மற்றும் முழுமையான கருத்தில், பொருள் பாதகமான விளைவை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நிகழ்வுகள், நிபந்தனைகள் அல்லது சூழ்நிலைகள் (சட்டத்தில் ஏதேனும் மாற்றம் உட்பட) ஏற்பட்டால், கடன் பெறுபவரின் திவால் / கலைத்தல் / நொடித்துப்போதல் அல்லது அதன் சொத்துக்களை பறிமுதல் செய்தல் / கட்டுப்படுத்துதல் ஆகியவற்றிற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் அல்லது நடவடிக்கைகளின் வரம்பு உட்பட;
- (vii) கடன் பெறுபவர் எந்தவொரு போலி ஆவணத்தையும் சமர்ப்பித்தால்;
- (viii) கடன் பெறுபவர் நிதி ஆவணங்களை நிராகரித்தால் அல்லது நிதி ஆவணங்களை நிராகரிக்கும் நோக்கத்தை நிரூபிக்கும் எந்தவொரு செயலையும் அல்லது காரியத்தையும் செய்கிறார் அல்லது செய்தால்.
- (ix) கடன் பெறுபவரின் அனைத்து அல்லது கணிசமான அனைத்து பொறுப்பு, சொத்துக்கள் அல்லது அதில் உள்ள அதன் நலன்கள் அரசாங்கத்தின் அதிகாரத்தால் பறிமுதல் செய்யப்படுகின்றன, தேசியமயமாக்கப்படுகின்றன, அல்லது கட்டாயமாக கையகப்படுத்தப்படுகின்றன;
- (x) கடன் பெறுபவர் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியவர் அல்லது செலுத்த வேண்டிய எந்தவொரு கடனையும் செலுத்தத் தவறியவர் என்று அறிவிக்கப்பட்டால், அல்லது கடன் பெறுபவர் எந்தவொரு பொருந்தக்கூடிய சட்டத்தின் நோக்கங்களுக்காகவும், கடன் பெறுபவர் தனது கடன்களை செலுத்த முடியாமல் போகும்போது அவற்றை செலுத்த இயலாது என்று எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டால், அல்லது, கடன் பெறுபவர் எந்தவொரு கடனாளருடனும் அதன் எந்தவொரு கடனையும் மறுசீரமைக்க அல்லது மறுசீரமைப்பதற்காக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினால்.
- (xi) டேர்ம் கடன் வழங்குவது இனி பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்கவில்லை என்றால் அல்லது கடன் விதிமுறைகள் அதன் விதிமுறைகளுக்கு ஏற்ப பயனுள்ளதாக இல்லை என்றால் அல்லது வேறு எந்த காரணத்திற்காகவும் அதன் விதிமுறைகளுக்கு ஏற்ப பயனற்றதாக கடன் பெறுபவர்(கள்) குற்றம் சாட்டினால் அல்லது கடன் பெறுபவர்(கள்) நிதி ஆவணங்களின் கீழ் அதன் எந்தவொரு கடமைகளையும் செய்வது சட்டவிரோதமானால்

(xii) விஸ்டம் ஃபைனான்ஸ் இன் தனிப்பட்ட கருத்தில் கடன் பெறுபவரின் நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு ஆபத்தை விளைவிக்கும் வேறு எந்த நிகழ்வும்.

6.2 தவறுகை நிகழ்வு ஏற்பட்டதா இல்லையா என்பது குறித்த விஸ்டம் ஃபைனான்ஸ் இன் முடிவு கடன் பெறுபவரைக் கட்டுப்படுத்தும்.

7. தவறுகையின் விளைவுகள்

7.1 தவறுகை நிகழ்வுகளில் ஏதேனும் நிகழும்போதும், அதற்குப் பிறகு எந்த நேரத்திலும், விஸ்டம் ஃபைனான்ஸ் தவணைக் கடன் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்துத் தொகைகளையும், நிலுவையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், உடனடியாக திருப்பிச் செலுத்தத்தக்கதாக அறிவிக்க உரிமை உண்டு, ஆனால் கடமை அல்ல, மேலும் கடன் பெறுபவர் 15 (பதினைந்து) நாட்களுக்குள் மேற்கூறிய பணம்செலுத்தல்களைச் செய்யத் தவறினால், கடன் பெறுபவர் அல்லது அவர்களின் சொத்துக்களுக்கு எதிராக எந்தவொரு தடை நிவாரணம் அல்லது இணைப்பையும் கோருவது உட்பட, எந்தவொரு பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழும் விஸ்டம் ஃபைனான்ஸ் க்கு கிடைக்கக்கூடிய வேறு எந்த உரிமையையும் அல்லது தீர்வையும் விஸ்டம் ஃபைனான்ஸ் தனது சொந்த விருப்பப்படி பயன்படுத்தலாம்.

7.2 விஸ்டம் ஃபைனான்ஸ் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட எந்தவொரு உரிமையையும், அதிகாரத்தையும் அல்லது தீர்வையும் பயன்படுத்தலாம், வழக்கு, சமபங்கு அல்லது சட்ட நடவடிக்கை அல்லது இரண்டும் அல்லது வேறுவிதமாக உட்பட, நிதி ஆவணங்களில் உள்ள ஏதேனும் உடன்படிக்கை, நிபந்தனை அல்லது காலத்தின் குறிப்பிட்ட செயல்திறனுக்காக, அல்லது நிதி ஆவணங்களில் வழங்கப்பட்ட எந்தவொரு அதிகாரம் அல்லது உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதவுதல் மற்றும்/அல்லது கடனாளியாக.

7.3 மேற்கூறிய தவறுதல்கள் அல்லது விஸ்டம் ஃபைனான்ஸ் தீர்வுகளைப் பயன்படுத்துவதன் விளைவாக ஏற்படும் அனைத்து சட்ட மற்றும் பிற செலவுகளைச் செலுத்துவதற்கும் கடன் பெறுபவர் பொறுப்பாவார்.

7.4 விஸ்டம் ஃபைனான்ஸ்க்கு வேறு எந்த உரிமைகளும் இருந்தபோதிலும், விஸ்டம் ஃபைனான்ஸ், எந்த நேரத்திலும், கடன் பெறுபவர் ஏதேனும் தவறான பிரதிநிதித்துவங்களைச் செய்துள்ளார் மற்றும்/அல்லது ஏதேனும் போலி ஆவணங்கள் அல்லது புனையப்பட்ட தரவை விஸ்டம் ஃபைனான்ஸ்

நிறுவனத்திற்கு சமர்ப்பித்துள்ளார் என்று நம்புவதற்கு போதுமான காரணங்கள் இருந்தால், கடன் பெறுபவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான நடவடிக்கைகளைத் தொடங்க விஸ்டம் ஃபைனான்ஸ் உரிமை உண்டு.

- 7.5 விஸ்டம் ஃபைனான்ஸ் மேலும் கடன் பெறுபவர்(கள்) செலுத்தப்படாத அனைத்து (இ.எம்.ஐ)-களுக்கு சமமான பணமாக்கப்பட்ட சேதங்களை செலுத்த வேண்டும், இது தவறுகை நிகழ்வு இல்லாத நிலையில், கடன் பெறுபவர்(கள்) இதன் முழு காலத்திற்கும் செலுத்த வேண்டியிருக்கும். விஸ்டம் ஃபைனான்ஸ் கடன் பெறுபவர்(கள்) இடமிருந்து விஸ்டம் ஃபைனான்ஸ் செலுத்த வேண்டிய எந்தவொரு பணத்திற்கும் எதிராக செட்-ஆஃப் செய்வதற்கான உரிமையைப் பயன்படுத்தலாம் மற்றும் கடன் பெறுபவரிடமிருந்து கடன் பெறுபவரின் நிலுவைத் தொகையை வசூலிக்க விஸ்டம் ஃபைனான்ஸ் உடன் கடன் பெறுபவரின் அனைத்து கணக்குகளையும் இணைக்கலாம். நிதி ஆவணங்களின் கீழ் விஸ்டம் ஃபைனான்ஸ் க்கு வழங்கப்பட்ட அனைத்து உரிமைகளும் அதிகாரங்களும் தற்போதைக்கு நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தின் கீழும் மற்றும் பாதுகாப்பு ஆவணங்களின் கீழும் கடன் பெறுபவருக்கு எதிராக ஒரு கடனாளராக உள்ள எந்தவொரு உரிமைகளுக்கும் கூடுதலாகவும் துணையாகவும் இருக்கும், மேலும் அவை அவமதிப்புக்கு உட்படுத்தப்படாது.

8. வெளிப்படுத்தல்கள்

- 8.1 கடன் தகவல் நிறுவனங்கள் உட்பட ஆர்.பி.ஐ-ஆல் வெளிப்படுத்த பொருத்தமானது மற்றும் அவசியமானது என்று விஸ்டம் ஃபைனான்ஸ் கருதக்கூடிய மூன்றாம் தரப்பினர்/ஏஜென்சிகளுக்கு கடன் பெறுபவரின் டேர்ம் கடன், தவறுகை, ஏதேனும் இருந்தால், அது போன்ற கடன் பெறுபவர் தொடர்பான அனைத்து தகவல்களையும் தரவையும் வெளிப்படுத்த கடன் பெறுபவர் ஒப்புக்கொள்கிறார் மற்றும் அங்கீகரிக்கிறார். கடன் பெறுபவர் அத்தகைய தகவல்களை விஸ்டம் ஃபைனான்ஸ் / மூன்றாம் தரப்பினர்/RBI (ஆர்.பி.ஐ) பொருத்தமானது மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்க பயன்படுத்த, செயலாக்க ஒப்புக்கொள்கிறார் மற்றும் அங்கீகரிக்கிறார். மேலும், தவறுகை நிகழ்வு ஏற்பட்டவுடன், கடன் பெறுபவர் / அல்லது அதன் இயக்குநர்கள் / கூட்டாளர்கள் / இணை விண்ணப்பதாரர்களின் பெயரை பொருந்தும் வகையில், விஸ்டம் ஃபைனான்ஸ் ஆர்.பி.ஐ / பிற அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சி தங்கள் முழுமையான

விருப்பப்படி பொருத்தமானது என்று நினைக்கும் ஊடகத்தின் மூலம், செய்தித்தாள்கள், பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்கள் உட்பட, 'தவறியவர்கள்' என்று வெளிப்படுத்த அல்லது வெளியிட விஸ்டம் ஃபைனான்ஸ் மற்றும் அத்தகைய ஏஜென்சிகளுக்கு ஒரு தகுதியற்ற உரிமை உண்டு.

- 8.2 இப்போது அல்லது எதிர்காலத்தில் தகவல்களைப் பகிர்வது மற்றும்/அல்லது வெளிப்படுத்துவதற்கும், கடன் பெறுபவர் மற்றும்/அல்லது அதன் காரணமாக ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் கடன் பெறுபவர் விஸ்டம் ஃபைனான்ஸ்-ஐ பொறுப்பாக்கமாட்டார். இந்த உட்பிரிவின் விதிகள் GC(ஜி.சி) இன் முடிவுக்கு வருவது மற்றும் கடன் பெறுபவரின் நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்துவது வரை நீடிக்கும்.

9. இதர

- 9.1 விஸ்டம் ஃபைனான்ஸ் பதிவேடுகளில் செய்யப்பட்ட உள்ளீடுகள் இருப்பு மற்றும் கடன் பெறுபவரின் நிலுவைத் தொகை ஆகியவற்றின் உறுதியான சான்றாக இருக்கும் மற்றும் விஸ்டம் ஃபைனான்ஸ் வழங்கிய நிலுவைத் தொகைகளின் எந்தவொரு அறிக்கையும் கடன் பெறுபவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவரைக் கட்டுப்படுத்தும்.
- 9.2 கடன் பெறுபவரின் நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான கடன் பெறுபவரின் பொறுப்பு, ஏதேனும் வசதிக்காக ஒன்றுக்கு மேற்பட்ட கடன் பெறுபவர் கூட்டாக விண்ணப்பித்திருந்தால், கூட்டு மற்றும் தனித்தனியாக இருக்கும்.
- 9.3 கடன் பெறுபவர் அனைத்து ஆவணங்கள் மற்றும் திருத்தங்களை செயல்படுத்த வேண்டும் மற்றும் விஸ்டம் ஃபைனான்ஸ் (i) RBI (ஆர்.பி.ஐ)-இன் வழிகாட்டுதல்கள் / உத்தரவுகளுக்கு இணங்க விஸ்டம் ஃபைனான்ஸ் உடன் ஒத்துழைக்க வேண்டும் அல்லது (ii) நிதி ஆவணங்களின் கீழ் விஸ்டம் ஃபைனான்ஸ் உரிமைகளின் முழு பலனையும் வழங்குவதற்காக. மேற்கூறியவற்றிற்கு எந்தவித பாரபட்சமும் இல்லாமல், கடன் பெறுபவர் அவ்வாறு செய்யத் தவறினால், அத்தகைய மாற்றங்கள் நிதி ஆவணங்களில் இணைக்கப்பட்டதாகக் கருதப்படும் மற்றும் கடன் பெறுபவரைக் கட்டுப்படுத்தும் என்று இதன்மூலம் மாற்ற முடியாத ஒப்புதலை அளிக்கிறார்.
- 9.4 எந்தவொரு வசதியும் இடைநிறுத்தப்பட்டாலும் அல்லது நிறுத்தப்பட்டாலும், நிதி ஆவணங்களின்படி விஸ்டம் ஃபைனான்ஸ் இன் அனைத்து உரிமைகளும் தீர்வுகளும் கடன் பெறுபவரின் நிலுவைத் தொகையை விஸ்டம் ஃபைனான்ஸ் முழுமையாகப் பெறும் வரை தொடர்ந்து இருக்கும்.

- 9.5 நிதி ஆவணங்களின் கீழ் கடன் பெறுபவர் செலுத்த வேண்டிய வட்டி, நிலுவைக் கட்டணங்கள் மற்றும் செலுத்த வேண்டிய மற்றும் அல்லது ஒப்புக் கொள்ளப்பட்ட பிற கட்டணங்கள் நியாயமானவை மற்றும் அவருக்கு / அவளுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கவை என்பதை கடன் பெறுபவர் ஒப்புக்கொள்கிறார்.
- 9.6 விஸ்டம் ஃபைனான்ஸ் தேர்ந்தெடுக்கும் வகையில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூன்றாம் தரப்பினரை (இனிமேல் "**சேவை வழங்குநர்கள்**") என்று குறிப்பிடப்படுவார்கள்) நியமிக்க விஸ்டம் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு உரிமை உண்டு மற்றும் முழு அதிகாரமும் உள்ளது என்பதை கடன் பெறுபவர் வெளிப்படையாக அங்கீகரித்து ஏற்றுக்கொள்கிறார் மற்றும் நிதி ஆவணங்களின் கீழ் கடன் பெறுபவரின் நிர்வாகம் தொடர்பான தகவல்களின் ஆதாரம், அடையாளம் மற்றும் சரிபார்ப்பு, வசதியின் கண்காணிப்பு தொடர்பான அனைத்து அல்லது ஏதேனும் செயல்பாடுகள், உரிமைகள் மற்றும் அதிகாரத்தை அத்தகைய தரப்பினருக்கு ஒப்படைக்க உரிமை உண்டு மற்றும் அனைத்து சட்டபூர்வமான செயல்கள், கிரியைகள், கருமங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்றும் இடைவிளைவான காரியங்களைச் செய்து மற்றும் நிறைவேற்ற உரிமை உண்டு, அறிவிப்புகளை அனுப்புதல், கடன் பெறுபவரைத் தொடர்புகொள்வது, விஸ்டம் ஃபைனான்ஸ் பெயரில் கடன் பெறுபவரிடமிருந்து ரொக்கம் / காசோலைகள் / வரைவோலைகள் / ஆணைகளைப் பெறுதல் ஆகியவை இதில் அடங்கும். விஸ்டம் ஃபைனான்ஸ் கடன் பெறுபவரின் நிலுவைத் தொகையை வசூலிக்க சேவை வழங்குநரை (களை) ஈடுபடுத்த கடன் பெறுபவரின் சொந்த ஆபத்து மற்றும் செலவில் உரிமை உண்டு, மேலும் மேற்கூறிய நோக்கத்திற்காக பொருத்தமானதாகக் கருதும் கடன் பெறுபவர் தொடர்பான தகவல்கள், உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்து கொள்ள உரிமை உண்டு. இது சம்பந்தமாக, விஸ்டம் ஃபைனான்ஸ் பொருத்தமானதாகக் கருதும் அனைத்து செயல்கள், விஷயங்கள் மற்றும் இதுடன் தொடர்புடைய அல்லது அதனுடன் தொடர்புடைய விஷயங்களைச் செய்வதற்கும் செயல்படுத்துவதற்கும் அத்தகைய சேவை வழங்குநருக்கு(களுக்கு) உரிமையையும் அதிகாரத்தையும் வழங்கலாம். அத்தகைய சேவை வழங்குநர்(கள்) ஈடுபடுத்தப்படுவது குறித்து மின்னஞ்சல் / செய்தி வழியாக கடன் பெறுபவருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும். கடன் பெறுபவர் அத்தகைய ஒப்படைப்பை அங்கீகரிக்கிறார், ஏற்றுக்கொள்கிறார் மற்றும் ஒப்புதல் அளிக்கிறார்.
- 9.7 வருமானச் சான்று ஆவணங்கள், குடியிருப்பு ஆவணங்கள், முகவரிச் சான்று ஆவணங்கள், அடையாள ஆவணங்கள் மற்றும்

எந்தவொரு வசதியையும் பெறுவதற்காக அவர்கள் சமர்ப்பித்த தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைக் கொண்ட பிற ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஆவணங்களையும் சரிபார்க்க கடன் பெறுபவர் இதன்மூலம் விஸ்டம் ஃபைனான்ஸ்-க்கு அங்கீகாரம் அளிக்கிறார் மேலும் விஸ்டம் ஃபைனான்ஸ் மூலம் அதைத் தக்க வைத்துக் கொள்ளவும் அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

9.8 கடன் பெறுபவரின் பான் எண் / பான் கார்டின் நகல், பிற அடையாளச் சான்று மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை அவ்வப்போது பெறுவதற்கும், பியுரோ அறிக்கைகள் மற்றும் விஸ்டம் ஃபைனான்ஸ் பொருத்தமானதாகக் கருதும் பிற அறிக்கைகளை உருவாக்க / பெறுவதற்கும் கடன் பெறுபவர் ஒப்புக்கொள்கிறார் மற்றும் விஸ்டம் ஃபைனான்ஸ்-ஐ அங்கீகரிக்கிறார். ஆதார் இ-கே.வை.சி அல்லது இல்லையெனில் அதன் கே.வை.சி சரிபார்ப்பை மேற்கொள்ள கடன் பெறுபவரும் இதன்மூலம் ஒப்புதல் அளித்து விஸ்டம் ஃபைனான்ஸ்-ஐ அங்கீகரிக்கிறார், மேலும் ஆதார் இ-கே.வை.சி உட்பட அத்தகைய சரிபார்ப்பின் செயல்முறையை முறையாக முடிக்க அதன் சார்பாக அல்லது வேறுவிதமாக தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் மற்றும் அத்தகைய தகவல்களை எந்தவொரு அதிகாரியுடனும் பகிர்ந்து கொள்ளவும், அத்தகைய தகவல்களை பொருத்தமானதாகக் கருதும் வகையில் சேமிக்கவும் விஸ்டம் ஃபைனான்ஸ்-ஐ அங்கீகரிக்கிறார்.

9.9 எந்தவொரு நிகழ்வு, சூழ்நிலை, மாற்றம், உண்மைத் தகவல், ஆவணம், அங்கீகாரம், நடவடிக்கை, செயல், விடுபடல், உரிமைகோரல்கள், மீறல், தவருகை அல்லது வேறுவிதமாக உட்பட எந்தவொரு விஷயத்தின் பொருள் தொடர்பாக விஸ்டம் ஃபைனான்ஸ் மற்றும் கடன் பெறுபவருக்கு இடையே ஏதேனும் கருத்து வேறுபாடு அல்லது சர்ச்சை ஏற்பட்டால், மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒன்றின் பொருள்தன்மை குறித்த விஸ்டம் ஃபைனான்ஸ் இன் கருத்து இறுதியானது மற்றும் கடன் பெறுபவரைக் கட்டுப்படுத்தும்.

9.10 கடன் பெறுபவர் மற்றும் விஸ்டம் ஃபைனான்ஸ் ஆகியோர் கடன் விதிமுறைகளின் பேரில் ஒரு புதிய வசதியை வழங்குவதற்கும், விஸ்டம் ஃபைனான்ஸ் கோரும் கடன் பெறுபவரின் அத்தகைய கூடுதல் கடிதம்/உறுதிமொழியை நிறைவேற்றுவதன் மூலமும் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளலாம்.

10. தள்ளுபடி

விஸ்டம் ஃபைனான்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் எந்தவொரு உரிமை,

அதிகாரம், சலுகை அல்லது தீர்வைப் பயன்படுத்தத் தவறியது அல்லது தாமதப்படுத்துவது தள்ளுபடி அல்லது ஒப்புதலாக செயல்படாது, மேலும் எந்தவொரு உரிமை, அதிகாரம், சலுகை அல்லது தீர்வின் எந்தவொரு ஒற்றை அல்லது பகுதியளவு பயன்பாடும் வேறு எந்த உரிமை, அதிகாரம், சலுகை அல்லது தீர்வையும் மேலும் அல்லது பயன்படுத்துவதைத் தடுக்காது.

கடன் பெறுபவர்(கள்) மற்றும் விஸ்டம் ஃபைனான்ஸ் இடையேயான உறவு முற்றிலும் நிதி சார்ந்தது மற்றும் இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டது என்பதையும் விஸ்டம் ஃபைனான்ஸ் வழங்கும் அல்லது வழங்கப்பட வேண்டிய எந்தவொரு சேவையும் தொடர்பானது அல்ல என்பதையும் கடன் பெறுபவர் வெளிப்படையாகப் புரிந்துகொள்கிறார். அதன்படி, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 இன் விதிகள் இந்த ஒப்பந்தத்தின் விளைவாகவோ அல்லது அது தொடர்பாகவோ எழும் எந்தவொரு பரிவர்த்தனைக்கும் பொருந்தாது.

11. பிரித்தல் தகுதி

இந்த நிதி ஆவணங்களின் கீழ் அவரது / அவள் கடமைகள் ஒவ்வொன்றும் சுயாதீனமானவை மற்றும் மற்றவற்றிலிருந்து பிரிக்கக்கூடியவை என்பதை கடன் பெறுபவர் ஒப்புக்கொள்கிறார்.

12. ஆளும் சட்டம் மற்றும் அதிகார வரம்பு

12.1 அனைத்து வசதிகள் மற்றும் நிதி ஆவணங்கள் இந்தியாவின் சட்டங்களின்படி நிர்வகிக்கப்படும் மற்றும் பொருள்கொள்ளப்படும்.

12.2 இதில் உள்ள முரண்பாடான எதுவும் இருந்தபோதிலும், அதன் கட்டுமானம், விளக்கம், பொருள், நோக்கம், செயல்பாடு, விளைவு மற்றும் / அல்லது செல்லுபடியாகும் ("தகராறு") உட்பட இந்த ஒப்பந்தத்திலிருந்து எழும் எந்தவொரு சர்ச்சை, சர்ச்சை மற்றும் / அல்லது உரிமைகோரல், அதன் தகராறு தீர்வு விதிகளுக்கு ("விதிகள்") இணங்க, ஒரு சுயாதீன நிறுவனமான Presolv360 (ப்ரீசால்வ்360) ஆல் நிர்வகிக்கப்படும் மத்தியஸ்தம் மூலம் தீர்க்கப்படும். விதிகளின் கீழ் நியமிக்கப்பட்ட ஒரே நடுவர் முன் மத்தியஸ்தம் இருக்கும் என்பதை கட்சிகள் ஒப்புக்கொள்கின்றன. நடுவரின் நீதித்துறை இருக்கை இந்தியாவிலுள்ள பெங்களூருவில் இருக்கும். இந்த வழக்குகள் ஆங்கில மொழியில் நடைபெறும். நடுவர் நடவடிக்கைகளை நிர்வகிக்கும் சட்டம் இந்திய சட்டமாக இருக்கும். நடுவரின் முடிவு இறுதியானது மற்றும் கட்சிகளை

கட்டுப்படுத்தும். மேற்கண்டவற்றுக்கு உட்பட்டு, இருக்கையில் உள்ள தகுதிவாய்ந்த நீதிமன்றங்கள் பிரத்தியேக அதிகார வரம்பைக் கொண்டிருக்கும்.

12.3 ப்ரீசால்வ360 (<https://presolv360.com/>) இன் ஆன்லைன் தகராறு தீர்வு ("ஓ.டி.ஆர்") தளத்தின் மூலம் கிட்டத்தட்ட நடுவர் நடவடிக்கைகளை மேற்கொள்ள கட்சிகள் ஒப்புக்கொள்கின்றன, மேலும் அத்தகைய நோக்கத்திற்காக, ஒப்பந்தத்தில் வழங்கப்பட்ட அல்லது குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் / அல்லது மொபைல் எண்கள் பரிசீலிக்கப்படும். நடுவர் நடவடிக்கைகள் முழுவதும் அதன் மின்னஞ்சல் முகவரி மற்றும் / அல்லது மொபைல் எண்ணில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அத்தகைய நிறுவனத்தை அறிவிப்பதற்கு ஒவ்வொரு தரப்பினரும் பொறுப்பாவார்கள். நடுவரின் கருத்தின்படி நடுவர் நடவடிக்கைகளை கிட்டத்தட்ட நிர்வகிக்க முடியாவிட்டால், நடவடிக்கைகள் நேரடியாக நடத்தப்படும், மேலும் நடவடிக்கைகளின் இடம் வழக்கின் சூழ்நிலைகள், கட்சிகளின் வசதி உட்பட, கருத்தில் கொண்டு நடுவரால் தீர்மானிக்கப்படும்.

12.4 மேலும், தற்போதைய பிரிவு நிதியளிப்பு ஆவணங்களின் முடிவுக்குப் பிறகும் நிலைத்திருக்கும். மேலும், தற்போதைய உட்பிரிவானது நிதியிடல் ஆவணங்களின் முடிவுறுத்தலுக்கு பின்னரும் உயிர்வாழும். இந்தியாவின் பெங்களூருவில் உள்ள நீதிமன்றங்கள் நிதி ஆவணங்களிலிருந்து எழும் எந்தவொரு அல்லது அனைத்து சர்ச்சைகளுக்கும் பிரத்தியேக அதிகார வரம்பைக் கொண்டிருக்கும் (இந்தியாவின் பெங்களூருவில் நடத்தப்பட வேண்டிய நடுவர் நடவடிக்கைகளுக்கு உட்பட்டது).

13. அறிவிப்புகள்

13.1 நிதி ஆவணங்கள் தொடர்பாக கடன் பெறுபவருக்கு வழங்கப்பட வேண்டிய எந்தவொரு அறிவிப்பும் கடன் பெறுபவருக்கு வழங்கப்பட்டிருந்தால் அல்லது பதிவுத் தபால் மூலம் தற்போதைய அல்லது கடைசியாக அறியப்பட்ட வணிகம் அல்லது தனிப்பட்ட முகவரியில் கடன் பெறுபவரின் முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்தால் செல்லுபடியாகும் என்று கருதப்படும். பதிவுத் தபால் மூலம் அனுப்பப்பட்ட அத்தகைய அறிவிப்பு எதுவும் அதை இடுகையிட்ட நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்குள் கடன் பெறுபவரால் பெறப்பட்டதாகக் கருதப்படும். விஸ்டம் ஃபைனான்ஸ் க்கான எந்த அறிவிப்பும் விஸ்டம் ஃபைனான்ஸ் மூலம் மேலே கூறப்பட்ட முகவரியில் பெறப்பட்டால் மட்டுமே செல்லுபடியாகும் என்று

கருதப்படும்.

14. ஒப்படைப்பு

- 14.1 கடன் பெறுபவர் விஸ்டம் ஃபைனான்ஸ் இன் முன் எழுத்துப்பூர்வ ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு நபருக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிதி ஆவணங்களின் கீழ் அவர்களின் அனைத்து அல்லது ஏதேனும் உரிமை அல்லது கடமை அல்லது கடமைகள் அனைத்தையும் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ மாற்றவோ அல்லது ஒதுக்கவோ அல்லது எந்தவொரு மூன்றாம் தரப்பு ஆர்வத்தையும் எந்தவொரு நபருக்கும் ஆதரவாக உருவாக்கவோ உரிமை இல்லை.
- 14.2 விஸ்டம் ஃபைனான்ஸ் எந்தவொரு விதத்திலும் (முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மற்றும் பங்கேற்பு உரிமைகளை வழங்குவதன் மூலம் உட்பட) அதன் அனைத்து அல்லது ஏதேனும் நன்மைகள், உரிமை, கடமை, கடமைகள் மற்றும் / அல்லது பொறுப்புகளை நிதி ஆவணங்களின் கீழ், முன் எழுத்துப்பூர்வ ஒப்புதல் இல்லாமல், அல்லது கடன் பெறுபவருக்கு தெரிவிக்காமல், விஸ்டம் ஃபைனான்ஸ் தீர்மானிக்கக்கூடிய அத்தகைய முறையில் மற்றும் அத்தகைய விதிமுறைகளில் விற்க, மாற்ற, ஒதுக்க அல்லது பாதுகாக்க உரிமை உண்டு. அத்தகைய பரிமாற்றம், நியமனம் அல்லது பத்திரமயமாக்கல் நிகழ்வில், கடன் பெறுபவர் அத்தகைய ஒப்படைந்தவருக்கு அல்லது மாற்றியளித்தவருக்கு நிதி ஆவணங்களின் கீழ் தங்கள் கடமையை நிறைவேற்றுவார் மற்றும் பொறுப்பாவார். அத்தகைய சூழ்நிலையில், விஸ்டம் ஃபைனான்ஸ் கோரிக்கையின்படி, கடன் பெறுநர் எஞ்சியுள்ள (என்.ஏ.சி.எச்)-ஐ மாற்றியளிக்கப்பட்டவருக்கு ஆதரவாக மாற்ற வேண்டும்.

15. இழப்பீடு

- 15.1 கடன் பெறுநர் இதன் மூலம், விஸ்டம் ஃபைனான்ஸ், அதன் ஊழியர்கள், பிரதிநிதிகள் மற்றும் ஆலோசகர்களை, எந்த நேரத்திலும் மற்றும் எல்லா நேரங்களிலும், கடன் பெறுநர் நிதி ஆவணங்கள் அல்லது நிகழ்வு நிகழ்வுகள் அல்லது விஸ்டம் ஃபைனான்ஸ் நிதி ஆவணங்களின் கீழ் உள்ள எந்தவொரு உரிமையையும் செயல்படுத்தியதன் விளைவாக அல்லது அதிலிருந்து எழும் எந்தவொரு பொறுப்பு, கோரிக்கை, இழப்பு, தீர்ப்பு, சேதம் அல்லது செலவு (மதிப்புமிக்க வழக்கறிஞரின் கட்டணங்கள் மற்றும் செலவுகள் உட்பட) ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறார், பிணையத்தை அமல்படுத்துவது அல்லது கடன் பெறுபவரின் நிலுவைத் தொகையை மீட்பது உட்பட.

16. குறை தீர்த்தல்

கடன் பெறுபவருக்கு வசதி அல்லது அதனுடன் தொடர்புடைய ஏதேனும் விஷயங்கள் தொடர்பாக ஏதேனும் குறைகள் இருந்தால், கடன் பெறுபவர் எந்தவொரு வேலை நாளிலும் (திங்கள் முதல் வெள்ளி வரை - பொது விடுமுறை நாட்களைத் தவிர) காலை 10:00 மணி முதல் மாலை 06:00 மணி வரை வாடிக்கையாளர் சேவைக் குழுவைத் தொடர்பு கொள்ளலாம்:

பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல்	customercare@whizdmfinance.com
அலுவலக முகவரிக்கு தபால் / கூரியர் அல்லது நேரில் வருகை	விஸ்டம் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் 17/1, 3வது மாடி, தி அட்ரஸ் பில்டிங், அவுட்டர் ரிங் ரோடு, மரத்தஹள்ளி, கடுபீசனஹள்ளி, பெங்களூரு - 560103
தொலைபேசி எண்	080-69501313

குறை தீர்க்கும் நடைமுறைகள் குறித்த விவரங்களை அறியவும், இணையதளத்தின் இணைப்பைப் பார்க்கவும் - <https://whizdmfinance.com/grievance-redressal/>

17. ஏற்றுக்கொள்ளுதல்

விஸ்டம் ஃபைனான்ஸ் கொள்கைக்கு இணங்க GC (ஜி.சி) மற்றும் பிற நிதி ஆவணங்களில் என்னால் / எங்களால் நிரப்பப்பட்ட அனைத்து நிபந்தனைகள் மற்றும் விவரங்கள் குறித்து திருப்தி அடைந்த பின்னரே விஸ்டம் ஃபைனான்ஸ் இந்த ஜி.சி. க்கு ஒரு தரப்பினராக மாற ஒப்புக்கொள்வார் என்பதை நான் / நாங்கள் அறிவோம். விஸ்டம் ஃபைனான்ஸ் இன் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி பெங்களூரில் கையொப்பமிடும் தேதி அல்லது முதல் பட்டுவாடா தேதி, எது முந்தையதோ அந்த தேதியில் இந்த ஜி.சி முடிவுக்கு வரும் மற்றும் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தப்படும் என்பதை நான் / நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

"நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், கடன் பெறுபவர் இந்த ஜி.சி இல் மின்னணு முறையில்

கையொப்பமிடுகிறார் மற்றும் அதன் விதிமுறைகளுக்கு சட்டப்பூர்வமாக கட்டுப்படுவதை ஒப்புக்கொள்கிறார். இந்த GC(ஜி.சி)-யை கடன் பெறுபவர் ஏற்றுக்கொள்வது பின்வருவனவற்றைக் கொண்டிருக்கும்: (i) இந்த ஜி.சி இல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் மாற்ற முடியாமல் ஏற்றுக்கொள்வதற்கும் நிபந்தனையின்றி கட்டுப்படுவதற்கும் கடன் பெறுபவரின் ஒப்பந்தம்; மற்றும் (ii) இந்த GC(ஜி.சி) (நிதி ஆவணங்களுடன்) கடன் பெறுபவரால் முறையாக வாசிக்கப்பட்டு முழுமையாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்பதை கடன் பெறுபவரின் ஒப்புதல் மற்றும் உறுதிப்படுத்தல்.